

84th Annual Report 2005-2006

FOUNDED STRONG
GROWING TALL



Tamilnad Mercantile Bank Ltd.

Customer Oriented & Committed to Excellence

Regd. Office : 57, V.E.Road, Thoothukudi-628 002 Website: www.tmb.in



A View of the Board Members, Top Executives and Statutory Auditors on the day of signing the Balance Sheet.



BOARD OF DIRECTORS - (AS ON 14-06-2006)

இயக்குநர்கள் குழு

Shri. S.RADHAKRISHNAN - Chairman

திரு. S. இராதாகிருஷ்ணன்

Shri. B.RAMACHANDRA ADITYAN

திரு. B. இராமச்சந்திர ஆதித்தன்

Shri. R.KANNAN ADITYAN

திரு. R. கண்ணன் ஆதித்தன்

Shri. M.G.M.MARAN

திரு. M.G.M. மாறன்

Shri. A.RAJAGOPALAN

திரு. A. இராஜகோபாலன்

Shri. V.BHASKARAN

திரு. V. பாஸ்கரன்

Shri. P.H.ARVINDEH PANDIAN

திரு. P.H. அரவிந்த் பாண்டியன்

Shri. P.PREM VETTY

திரு. P. பிரேம் வெற்றி

Shri. A.NARAYANAN

திரு. A. நாராயணன்

Shri. N.BALASUBRAMANIAN

திரு. N. பாலசுப்பிரமணியன்

Shri. A.SELVAGANESH

திரு. A. செல்வகணேஷ்

Shri. S.T.KANNAN

- Additional Director, RBI Nominee

திரு. S.T. கண்ணன்

Shri. S.SWAMINATHAN

- Additional Director, RBI Nominee

திரு. S. சுவாமிநாதன்

Auditors

தணிக்கையாளர்கள்

M/s. Vivekanandan Associates, Chennai

திருவாளர்கள் விவேகானந்தன் அசோசியேட்ஸ், சென்னை

Registered Office : 57, V.E. Road, Thoothukudi - 628 002.

பதிவு அலுவலகம் : 57, V.E. ரோடு, தூத்துக்குடி - 628 002.

DIRECTORS' REPORT

Your Board of Directors have great pleasure in presenting the Eighty Fourth Annual Report together with the audited Balance Sheet as on 31st March 2006 and the Profit & Loss Account for the year ended 31st March 2006.

1. OVERALL ECONOMIC REVIEW

The performance of the Indian economy during 2005-2006 was stronger and better than expected. GDP growth rate was significantly higher at 8.1% in 2005-06 as against 7.5% in the previous year. The all-round improvement in industrial activity in 2005-06 especially the acceleration in the growth of manufacturing sector to 8.1% compared to the preceding year's 9.4% was a major factor in GDP growth. GDP originating in the services sector has increased by 10.01% during 2005-2006 with most sub sectors like construction, hotels, transport, financing, insurance, real estate and business services sharing this buoyancy. Inflation was contained well within the range projected in the monetary policy at 4% after coming down from a peak of 6% during April 2005. Financial markets were generally stable during the year. Appropriate liquidity management and interventions by the RBI played a crucial role in fashioning the market response.

The recent growth record of the Indian economy is noteworthy from a global perspective. The recovery in agriculture, alongside the sustained momentum of growth in industry and services augurs well for the Indian economy. The sensitisation of risk based approach adopted by the Reserve Bank of India particularly in ensuring and monitoring the quality of credit growth has served the banks well. RBI has also taken several steps to ensure that constant vigil is maintained on threats to financial stability during a period when inflation was on the upturn and asset prices, especially in housing and real estate are emerging as a challenge to monetary authorities worldwide. It is noteworthy that the cyclical expansion in bank credit has extended over an unprecedented 30 months without encountering any destabilising volatility; but the situation has warranted enhanced vigilance.

இயக்குநர்களின் அறிக்கை

31.03.2006 தேதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான வங்கியின் இலாப நஷ்ட கணக்கு மற்றும் 31.03.2006 தேதியின் இருப்பு நிலை கணக்கும் அடங்கிய 84வது வருடாந்திர அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் உங்கள் வங்கியின் இயக்குநர்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

1. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையின் கண்ணோட்டம்

2005-2006 ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்னேற்றமும் வலிமையும் அடைந்திருந்தது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு விகிதம் சென்ற வருடம் 7.5 சதவீதமாக இருந்தது 2005-2006 ம் வருடம் குறிப்பிடமுள்ளவுக்கு 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழிற்துறையின் வேகமான வளர்ச்சி குறிப்பாக உற்பத்திப்பிரிவின் வளர்ச்சி சென்ற வருடம் 8.1 சதவீதமாக இருந்தது இவ்வருடம் 9.4 சதவீதமாக உயர்ந்து மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரிப்பிற்கு பெரிதும் வழிவகுத்தது. கட்டுமானப்பணி, உணவு மற்றும் தங்கும் விடுதி, போக்குவரத்து, நிதி நிறுவனம், காப்பீடு மற்றும் அசையாத சொத்துக்கள் மீதான வியாபாரம் போன்றவற்றை உள்ளடக்கிய தொழிற்சேவை பிரிவின் வளர்ச்சி இவ்வருடம் 10.01 சதவீதமாக இருந்தது. ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு ஏப்ரல் 2005இல் உயர்ந்த அளவான 6 சதவீதத்தில் இருந்து குறைந்து பணப்புழக்கக் கொள்கையில் எதிர்பார்க்கப்பட்ட 4 சதவீதத்துக்குட்பட்டிருந்தது. நாட்டில் நிதிபரிமாற்ற அங்காடிகளின் செயல்பாடும் வருடம் முழுவதும் சீரான நிலையில் இருந்தது. பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பாரத ரிசர்வ் வங்கியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை நிதி பரிமாற்ற அங்காடியின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்தது.

இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி உலகளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. விவசாயத்துறை வீழ்ச்சியில் இருந்து மீட்டும், தொழில் மற்றும் சேவைத்துறைகளின் இடைவிடாத வளர்ச்சியும் இந்தியப் பொருளாதாரத்தை செம்மைப்படுத்தும் என்று நம்பிக்கையளிப்பதாக உள்ளது. எதிர்நோக்கும் இழப்புக்களை கருத்தில் கொண்டு செயல்படும் முறையினை குறிப்பாக நற்கடன்களின் வளர்ச்சியினை உறுதி செய்யும் பொருட்டு பாரத ரிசர்வ் வங்கியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வங்கிகளுக்கு பயனளிப்பதாக உள்ளன. விலை ஏற்ற இறக்கத்தால் குறிப்பாக வீடு மற்றும் ஏனைய அசையாச் சொத்துக்களின் விலை ஏற்ற இறக்கத்தால் நாட்டின் நிதி நிலைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் பாரத ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கிக்கடனில் கால மாற்றத்தால் ஏற்படும் வளர்ச்சி 30 மாத காலங்களாக எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும் விரிவான கண்காணிப்பின் அவசியத்தை உறுதிப்படுத்துகிறது.

2. BANKING SCENARIO

Financing requirements associated with the pick up in real economic activity were reflected in a robust expansion of bank credit for the second year in succession. The credit growth in the Banking Industry outpaced the deposit growth by a substantial margin. Banks' efforts to raise deposits to fund the credit demand have led to a visible shortening of the maturity profile of deposits in the banking system and a marginal escalation in the cost of raising deposits. The overall deposit growth of Scheduled Commercial Banks was 22.8%. The overall credit growth was 36%. While time deposits increased by 16.1% (previous year 14.9%), the demand deposits registered a year on year growth of 21.4% (Previous year 16.1%) in 2005-06. The higher credit demand was largely met by a substantial reduction in SLR investments. For the first time since the nationalisation of banks in 1969, investment of Scheduled Commercial Banks in Government and other approved securities declined by Rs.11576 crores in contrast to an increase of Rs.49373 crores in 2004-2005.

3. BUSINESS PERFORMANCE

In tune with banking industry trend, your Bank's credit growth outpaced deposit growth. The bank had a successful year in its 84th year of operations and recorded a continued good performance. During the year under review the total business excluding inter bank deposits increased from Rs.7246 crores in March 2005 to Rs.8223 crores at the end of March 2006 registering a growth of 13.48%. The bank had also improved its performance under various parameters and business segments. There was also considerable improvement in recovery of Non Performing Assets.

Some of the highlights of the bank's performance during the year are indicated below:

- ⇒ The deposits of the bank increased from Rs.4827 crores to Rs.5203 crores during the year, a percentage increase of 7.79%
- ⇒ The advances increased from Rs.2626 crores to Rs.3126 crores during the year, a growth of 19.04%

2. வங்கித்துறையின் நிலை

உந்தப்பட்ட பொருளாதார நடவடிக்கை காரணமாக பணத்தேவை அதிகரித்து தொடர்ந்து இரண்டாவது வருடமாக வங்கிக்கடன் அதிகரிப்புக்கு வழி வகுத்துள்ளது. இந்திய வங்கித்துறையில் கடன் வளர்ச்சி, வைப்புத்தொகை வளர்ச்சியைக்காட்டிலும் குறிப்பிடும் வகையில் அதிகமாக இருந்தது. கடன் வளர்ச்சியினை ஈடுகட்டும் வகையில் வைப்பு நிதியினை அதிகரிக்கும்பொருட்டும், அவ்வாறாக அதிகரிக்கும் பட்சத்தில் வட்டிவகையிலான செலவு அதிகரிக்கா வண்ணம் குறுகிய கால மற்றும் அவ்வப்போது பணம் எடுக்கும் வகையிலான வைப்பு நிதியினை அதிகம் திரட்டும் பொருட்டும் வங்கிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2005-06ம் வருடத்தில் தவணை கால வைப்பு நிதியின் அதிகரிப்பு 16.1 சதவீதமாகவும் (கடந்த வருடம் 14.9 சதவீதம்) கேட்கும் தருணத்தில் திரும்ப வழங்கப்பட வேண்டிய வைப்பு நிதி வளர்ச்சி 21.4 சதவீதமாகவும் (கடந்த வருடம் 16.1 சதவீதம்) இருந்தது. அதிகப்படியான கடன் தேவை எளிதில் பணமாக்குவதற்கு ஏதுவாக சட்டபூர்வமாக வைக்கப்பட வேண்டிய முதலீடுகளின் அளவை வெகுவாக குறைத்ததன் மூலம் சரி செய்யப்பட்டது. வரையறுக்கப் பட்ட வணிக வங்கிகள் அரசு கடன்பத்திரங்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கடன்பத்திரங்கள் மீதான முதலீடுகள் 2004-05ம் வருடம் ரூ.49,373 கோடி அளவுக்கு அதிகரித்ததற்கு மாறாக ரூ.11,576 கோடி குறைந்துள்ளது. 1969ம் வருடம் வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டதிலிருந்து இவ்வளவு குறைந்தது இதுவே முதல் தடவையாகும்.

3. வங்கியின் செயலாக்கம்

வங்கித் துறையில் நிலவியது போல உங்கள் வங்கியின் கடன் வளர்ச்சியும் வைப்பு நிதி வளர்ச்சியைக் காட்டிலும் குறிப்பிடும் வகையில் அதிகமாக இருந்தது. வங்கியின் 84வது வருடமான இவ்வாண்டு தனது தொடர்ந்த சீரிய செயல்திறனுடன் ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இவ்வாண்டு வங்கியின் மொத்த வணிகம் (வங்கிகளுக்கிடையேயான வைப்பு நிதி தவிர்த்து) 2005 மார்ச் மாதத்தில் ரூ.7246 கோடியாக இருந்தது 2006 மார்ச் மாதத்தில் ரூ.8223 கோடியாக வளர்ந்து இவ்வாண்டு 13.48 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வங்கி தனது சீரிய செயல்திறன் மூலம் பலதரப்பட்ட வியாபார வளர்ச்சி விகிதங்களில் சிறப்பானதொரு முன்னேற்றம் கண்டுள்ளது, வருமானம் ஈட்டாத கடன்களை வசூலிப்பதிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இவ்வாண்டில் வங்கியின் சிறந்த செயல்பாட்டினை சித்தரிக்கும் சிறப்பு அம்சங்களில் சில கீழே சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

- ⇒ வங்கியின் வைப்பு நிதி இவ்வாண்டு ரூ.4827 கோடியிலிருந்து ரூ.5203 கோடியாக உயர்ந்து 7.79 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது.
- ⇒ வங்கி வழங்கிய கடன்கள் ரூ.2626 கோடியிலிருந்து ரூ.3126 கோடியாக உயர்ந்து 19.04 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது.

There was an increase of Rs.50 crores in the total income of the bank from Rs.581 crores in the previous year to Rs.631 crores during the year representing 8.61% growth.

The major contributing factor for this income was the increase in income on advances by about Rs.41 crores and increase in other income from Rs.68 crores in the previous year to Rs.83 crores during the current year. The increase in total expenditure was contained at Rs.32 crores. The expenditure rose from Rs.498 crores during the previous year to Rs.530 crores during the year. This resulted in a net profit of Rs.101.19 crores as compared to Rs.82.35 crores in the previous year. The net owned funds of the bank were in the order of Rs.656.79 crores. Earning per share was Rs.3557 and the capital adequacy ratio was 18.33%. The bank was able to reduce its NPAs and the ratio of net NPAs to net advances stood reduced to 2.17% as against 2.95% in the previous year.

4. PROFIT AND APPROPRIATION

During the year your Bank has generated an operating profit of Rs.198.91 crores against Rs.174.21 crores in the previous year. The net profit stood at Rs.101.19 crores (previous year Rs.82.35 crores) after making all necessary provisions under various categories as per prudential norms prescribed by Reserve Bank of India. After adding thereto the surplus brought forward from 2004-2005 Rs.0.23 crore there is an available balance of Rs.101.42 crores which has been appropriated as under:

Transfer to:	Rs. in crores	(ரூபாய் கோடிகளில்)	
• Statutory Reserve	30.50	சட்டபூர்வ ஒதுக்கீடு	30.50
• Capital Reserve	0.73	மூலதன தேய்மானத்துக்கான நிதி ஒதுக்கீடு	0.73
• Investment Reserve	1.26	முதலீடுகளுக்கான ஒதுக்கீடு	1.26
• General Reserve	65.38	பொது ஒதுக்கீடு	65.38
• Proposed Dividend for the year (including tax on dividend)	3.24	இந்நிதியாண்டிற்கான இலாப பங்கீட்டிற்கான ஒதுக்கீடு (இலாப பங்கீட்டிற்கான வரி சேர்த்து)	3.24
• Balance carried over	0.31	அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லப்படும் மீதித் தொகை	0.31
	----- 101.42 -----		----- 101.42 -----

வங்கியின் மொத்த வருமானம் ரூ.50 கோடி அதாவது 8.61 சதவீதம் அதிகரித்து கடந்த வருடம் ரூ.581 கோடியாக இருந்தது இவ்வருடம் ரூ.631 கோடியாக இருந்தது.

வருமானம் அதிகமானதற்கு முக்கிய காரணம் கடன்கள் மீதான வருவாய் ரூ.41 கோடி அதிகரித்ததும் மற்றும் இதர வருமானம் ரூ.68 கோடியிலிருந்து ரூ.83 கோடியாக உயர்ந்ததும் ஆகும். வங்கியின் செலவினங்கள் அதிகரிப்பு ரூ.32 கோடியாக கட்டுப்படுத்தப்பட்டது. வங்கியின் செலவுகள் ரூ.498 கோடியிலிருந்து ரூ.530 கோடியாக உயர்ந்திருந்தது. வங்கியின் இலாபம் கடந்த வருடம் ரூ.82.35 கோடியாக இருந்தது, இவ்வருடம் ரூ.101.19 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர சொந்த மூலதனம் ரூ.656.79 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபத்தின் அளவு ரூ.3557 ஆகவும் மற்றும் மூலதன தன்னிறைவு விகிதம் 18.33 சதவீதமாகவும் அமைந்துள்ளது. வங்கியானது செயல்திறனற்ற கடனின் அளவை குறைத்ததன் பயனாக நிகர செயல்திறனற்ற கடனுக்கும் நிகரக் கடனுக்கும் உள்ள விகிதம் கடந்த வருடம் 2.95 சதவீதமாக இருந்தது 2.17 சதவீதமாகக் குறைந்துள்ளது.

4. இலாபமும் ஒதுக்கீடுகளும்


வங்கியின் மொத்த செயலாக்க இலாபம் கடந்த வருடம் ரூ.174.21 கோடியாக இருந்தது ரூ.198.91 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாண்டு பாரத ரிசர்வ் வங்கியின் வரையறைக்கு இணங்க தேவையான ஒதுக்கீடுகளை தேவையான அளவுக்கு பல்வேறு தலைப்பின் கீழ் செய்த பின்பு உங்கள் வங்கி ரூ.101.19 கோடி (சென்ற வருடம் ரூ.82.35 கோடி) நிகர இலாபம் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டு (2004-2005) இலாபத்தின் கையிருப்பான ரூ.0.23 கோடியையும் சேர்த்து மொத்தம் உள்ள ரூ.101.42 கோடி கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. DIVIDEND

Considering the continued satisfactory performance and the overall growth in the business of your Bank during the year and also keeping in view the increase in the amount of earning per share of the Bank, your Directors have proposed to recommend, a dividend of 1000% to the shareholders as against 250% recommended by the Board in the previous year.

6. CAPITAL AND RESERVES

The Capital and Reserves of your Bank stand increased to Rs.656.79 crores from the previous year's level of Rs.558.84 crores, showing an increase of 17.53% after effecting the proposed appropriations.



7. CAPITAL ADEQUACY

The accretion to capital funds during the year amounted to Rs.97.95 crores which raised the net worth of the bank to Rs.656.79 crores. The Capital to Risk Adjusted Assets Ratio (CRAR) stood at 18.33% as on 31-03-2006 which is more than twice the minimum required level of 9% stipulated by Reserve Bank of India.

8. DEPOSITS GROWTH

The aggregate year end deposits of the Bank as on 31st March 2006 were Rs.5202.87 crores, thus recording a growth of 7.79% over the position as at the end of the previous year against the industry's reported growth of 16.9%. However, the average deposits during the year increased by Rs.526.02 crores representing an increase of 12.26% over the average deposits of the previous year. In view of the

5. இலாப பங்கீடு

இவ்வாண்டும் உங்கள் வங்கி தொடர்ந்து நிறைவான செயல்திறனுடன் ஈட்டியுள்ள வியாபார வளர்ச்சி மற்றும் ஒரு பங்கு மதிப்பிற்கும் ஈட்டிய இலாபத்துக்கும் உள்ள கூடுதலான விகிதம் ஆகியவைகளின் அடிப்படையில் உங்கள் வங்கியின் இயக்குநர்கள் சென்ற வருடம் 250 சதவீதம் இலாப பங்கீடு வழங்கியதற்கு மாறாக 1000 சதவீதமாகப் பரிந்துரைக்கத் தீர்மானித்துள்ளார்கள்.

6. மூலதனம் மற்றும் ஒதுக்கீடுகள்

பல்வேறு ஒதுக்கீடுகளையும் பகிர்வுகளையும் செய்த பின்னர் உங்கள் வங்கியின் மூலதனம் மற்றும் ஒதுக்கீடுகள் முந்தைய ஆண்டின் நிலையான ரூ.558.84 கோடியிலிருந்து ரூ.656.79 கோடியாக உயர்ந்து 17.53 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

7. மூலதன தன்விறைவு விகிதம்

வங்கியின் மூலதனம் சம்பந்தப்பட்ட நிதி அளவு ரூ.97.95 கோடி அதிகரித்ததனால் வங்கியின் பெறுமதி ரூ.656.79 கோடியாக உயர்ந்துள்ளது. மூலதனத்திற்கும் எதிர்பார்க்கக் கூடிய இழப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சொத்துக்களின் மதிப்பிற்குமான விகிதம் 31.03.2006ம் தேதியில் 18.33 சதவீதமாகும். இது பாரத ரிசர்வ் வங்கியால் குறைந்தபட்சமாக வரையறுக்கப்பட்ட 9 சதவீதத்திற்கும் இருமடங்கு அதிகமாகும்.

8. வைப்புநிதி வளர்ச்சி


வங்கியின் வைப்புநிதி கடந்த வருடத்தின் வைப்புநிதியை விட 7.79 சதவீதம் அதிகரித்து 2006ம் வருடம் மார்ச் 31ம் தேதி ரூ.5202.87 கோடியை எட்டி உள்ளது. வங்கித்துறையில் இவ்வருடம் வைப்புநிதி சராசரி வளர்ச்சி 16.9 சதவீதமாகும். இவ்வருடம் வைப்பு நிதியின் சராசரி அளவு கடந்த வருடத்தை விட ரூ.526.02 கோடி அதிகரித்து 12.26 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வட்டியற்ற மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் வைப்புநிதி சேகரிப்பதில் கவனம் செலுத்தியதன் பயனாக அவ்வாறான வைப்புநிதி கடந்த வருடத்தில் இருந்ததை விட ரூ.205.22 கோடி அதிகரித்து 16.12 சதவீதம்

continued thrust given by the bank, both low cost and nil cost deposits have recorded an increase of Rs.205.22 crores over the previous year showing a growth of 16.12% and representing 39.01% of the increase in total deposits. The interest rates of the Bank on deposits are kept in line with the prevailing trends in the banking industry.

The average cost of deposits which stood at 6.15% as at 31st March 2005 was brought down to 5.96% by 31st March 2006. Taking note of the trend in the interest rate scenario and the dwindling spreads on deployment, the Bank has adopted a prudential and cautious approach in accepting high cost deposits. The average cost could have been brought down further but for the fact that the bank still holds a large amount of high cost deposits due to historical reasons.

வளர்ச்சி கண்டிருந்தது. இது மொத்த வைப்பு நிதி அதிகரிப்பில் 39.01 சதவீதமாகும். வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் வங்கித்துறையில் நிலவும் வட்டிக்கு நிகரான அளவிலேயே உள்ளது.

31.03.2005 தேதியன்று வைப்பு நிதிகளின் மீதான சராசரி வட்டி விகிதம் 6.15 சதவீதமாக இருந்தது 31.03.2006 தேதியன்று 5.96 சதவீதமாக குறைந்துள்ளது. வட்டி விகிதத்தில் ஏற்படுகின்ற சரிவு நிலை மற்றும் வட்டி வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் வட்டிக்கு வைப்பு நிதிகளை பெறுவதில் எச்சரிக்கையுடனும் மதிநுட்பத்துடனும் செயல்பட்டுள்ளது. வங்கியால் கடந்த காலத்தில் உயர்ந்த வட்டி விகிதத்துக்கு வாங்கப்பட்ட வைப்பு நிதி இப்பொழுதும் குறிப்பிடும் அளவுக்கு உள்ளது. இல்லாவிடில் வைப்பு நிதிகளின் மீதான சராசரி வட்டி விகிதம் மேலும் குறைந்திருக்கக் கூடும்.



9. ADVANCES PORTFOLIO

Your Bank continued its lending activities in conformity with the credit policies announced by the Reserve Bank of India. Total advances of your Bank increased by Rs.500 crores during this period and reached the level of Rs.3126 crores showing a growth of 19% against the industry's reported growth of 36%. However, the increase in the average advances during the year was 27.21%. Advances made to export sector by the bank stood at Rs.183.47 crores as on 31st March 2006. The average yield on advances was at 10.01%.

9. வங்கியின் கடன் வழங்கல் துறை

பாரத ரிசர்வ் வங்கியின் வரையறைகளுக்கு உட்பட்டு வங்கியானது கடன் வழங்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. முந்தைய ஆண்டின் இறுதியில் வங்கியால் அளிக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து ரூ.500 கோடி அதிகரித்து இவ்வாண்டு இறுதியில் வங்கியால் வழங்கப்பட்ட நிலுவையில் உள்ள கடன்தொகை ரூ.3126 கோடியை எட்டி 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வங்கித்துறையில் சராசரி வளர்ச்சி விகிதம் 36 சதவீதம் என்று கூறப்படுகிறது. வங்கியால் வழங்கப்பட்டுள்ள கடனின் சராசரி அளவு 27.21 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதி துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் 2006ம் வருடம் மார்ச் 31ம் தேதி அன்று ரூ.183.47 கோடியாக இருந்தது. கடன்கள் வாயிலாக ஈட்டிய சராசரி வட்டி வருமான விகிதம் 10.01 சதவீதமாகும்.

The Bank continued its thrust in lending to small scale industries, agriculture, other priority sectors and weaker sections. The level of advances to priority sectors at Rs.1439.86 crores was 46.05% of the total advances as on 31st March 2006 as against the requirement of 40% prescribed by Reserve Bank of India.


The Non Performing Assets (NPAs) have a direct bearing on the earnings and profitability of the Bank. Recognizing the importance of recovery and reduction in the level of NPAs, the Bank has initiated several measures in this regard during the year under report. These include (i) vigorous follow up of all suit filed and long pending NPAs (ii) making earnest efforts to recover and regularise the accounts which have turned out to be NPAs for the first time (iii) identifying potential NPAs for effective follow-up, etc. The bank has also installed a software at all Regional Offices and Head Office for a close and effective monitoring of NPAs. The Bank has constituted exclusive cells at Head Office, Regional Offices and at certain major branches to speed up the recovery process. Action under Securitization & Reconstruction of Financial Assets & Enforcement of Security Act (SARFAESI) 2002 of the Govt. of India an important tool for recovery has started yielding good results. The Bank has also taken recourse to the compromise route to settlements whenever, the proposals are found reasonable.

Due to the various vigorous steps taken, the gross NPAs as a percentage to gross advances have come down from 11.26% to 7.02%. The Net NPAs to Net advances have come down to 2.17% from 2.95% in the previous year.

வங்கியானது சிறு தொழில், விவசாயம், ஏனைய முன்னுரிமைத் துறை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு கடன் வழங்குவதிலும் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2006ம் வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.1439.86 கோடியாகும். இவ்வாறான கடன்கள் மொத்தக்கடனில் 40 சதவீதமாக இருக்க வேண்டுமென்று பாரத ரிசர்வ் வங்கியால் வலியுறுத்தப்பட்டதற்கும் அதிகமாக 46.05 சதவீதமாக இருந்தது.

வருமானம் ஈட்டாத கடன்கள் வங்கியின் வருமானத்தையும் நிகர இலாபத்தையும் வெகுவாக பாதிப்பதை உணர்ந்து இவ்வாண்டு கடனை திறம்பட வசூலிப்பதற்கும் வருமானம் ஈட்டாத கடன்களின் அளவினை குறைப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை இவ்வங்கி மேற்கொண்டுள்ளது. பணம் வசூலிப்பதற்காக வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளவை மற்றும் நீண்ட நாட்களாக இருந்து வரும் வருமானம் ஈட்டாத கடன்கள் ஆகியவற்றை வசூலிப்பதில் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றுதல், முதல் முறையாக வருமானம் ஈட்டாத கடன்களாக மாறியுள்ளவற்றை வசூலிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் எல்லா முயற்சிகளும் எடுத்தல், வருமானம் ஈட்டாத கடன்களாக மாறும் வகையில் உள்ளவற்றை வசூல் செய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை முழுமூச்சுடன் பின்பற்றுதல் ஆகியவை மேற்கொண்ட வழிமுறைகளில் அடங்கும். செயல்திறனற்ற கடன்களை கூர்ந்து கண்காணிக்கும் பொருட்டு தலைமை அலுவலகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் பிரத்தியேக மென் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வசூலை துரிதப்படுத்தும் பொருட்டு வங்கியின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், மற்றும் முக்கிய கிளைகளில் தனிப்பட்ட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடன் வாங்கியவர்களின் பிணைய சொத்துக்களை கடன் தொகையினை வசூல் செய்யும் பொருட்டு கையகப்படுத்தி விற்க வழிவகுக்கும் பொருட்டு 2002ம் வருடம் ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக சட்டம் வருவாய் ஈட்டாத கடன்களை வசூல் செய்ய சிறந்த உபகரணமாக உள்ளது. இதன்மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனளிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் கடன் வாங்கியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் சலுகை அடிப்படையில் பணம் செலுத்த விளையும்போது அவர்கள் கேட்கும் சலுகைகள் நியாயமானதாகக் கருதப்பட்டால் ஏற்றுக்கொள்ளும் வழிமுறையையும் வங்கி எடுத்து வருகிறது.

இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததன் பயனாக மொத்த வருவாய் ஈட்டாத கடனுக்கும் மொத்த கடன்களுக்கும் உள்ள விகிதம் 11.26 சதவீதத்திலிருந்து 7.02 சதவீதமாக குறைந்துள்ளது. மற்றும் நிகர செயல் திறனற்ற கடனுக்கும் நிகர கடனுக்கும் உள்ள விகிதம் கடந்த வருடம் 2.95 சதவீதமாக இருந்தது 2.17 சதவீதமாக குறைந்துள்ளது.



10. INVESTMENTS AND TREASURY OPERATIONS

During the period ended on 31st March 2006 your bank has made a total turnover of Rs.1240 crores and the total income from treasury operations stood at Rs.6.06 crores (previous year Rs.6.16 crores).

The Investments of the Bank stood at Rs.2362 crores as on 31st March 2006 as against Rs.2285 crores at the end of previous year. The Investments Deposits Ratio of your bank was brought down to 45.40%, thereby enabling accommodation of the higher credit demand during the year.

The average yield on Investments during the year was 9.81% as against the yield of 10.39% during the previous year. The income from Investments, comprising interest and dividend earned during the year was Rs.230.34 crores as against Rs.243.34 crores during the previous year.

11. FOREIGN EXCHANGE BUSINESS

During the year under review, the bank's merchant turnover increased to Rs.3076 crores as against Rs.2740 crores in last year recording a growth of 12.26%. The interbank turnover of the bank stood at Rs.8543 crores. The profit on Foreign Exchange business as on 31.03.2006 was Rs.9.04 crores as against Rs.8.60 crores during the previous year.

Our International Banking Division, Chennai is providing information about forex market and the indicative rates based on the ongoing forex market trends every two hours in our website www.tmb.in which has been well received by the customers all over the world. The monthly newsletter being published by the IBD furnishing details and analysis about the forex market is also considered to be useful among the customers, desk officers, etc.

The bank has been able to enlarge the correspondent banking relationship with various banks situated world wide. Membership of the SWIFT has enabled the bank to give timely advice to its customers on import letters of credit, adjustment of inward remittances, etc. The bank has been successful in exchanging bilateral key arrangements with more than 650 banks across the world for the benefit of customers.

10. முதலீடுகள் மற்றும் கருவூல நடவடிக்கைகள்

31.03.2006 தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் வங்கியானது அரசாங்க கடன் பத்திரங்கள் வாங்கி விற்கும் வணிகத்தில் ரூ.1240 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளது. அவ்வாறான வணிகத்தின் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.6.06 கோடியாகும் (முந்தைய வருடம் ரூ.6.16 கோடியாகும்).

வங்கியின் முதலீடுகள் கடந்த வருடம் ரூ.2285 கோடியாக இருந்தது 2006ம் வருடம் மார்ச் 31 தேதியில் ரூ.2362 கோடியாக இருந்தது. வங்கியின் முதலீடுகளுக்கும் வைப்பு நிதிக்கும் உள்ள விகிதம் 31.03.2006ம் தேதியன்று கூடுதல் கடன் தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்குமாறு 45.40 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.

முதலீடுகளின் சராசரி வருமானம் முந்தைய ஆண்டு 10.39 சதவீதமாக இருந்தது இவ்வாண்டு 9.81 சதவீதமாக இருந்தது. முதலீடுகளின் வாயிலான வட்டி மற்றும் பங்கீட்டுத் தொகையின் வருமானம் கடந்த ஆண்டு ரூ.243.34 கோடியாக இருந்தது இவ்வாண்டு ரூ.230.34 கோடியாக இருந்தது.


11. அந்நியச் செலாவணி வணிகம்

இவ்வருடம் அந்நியச் செலாவணி வணிகம் 12.26 சதவீதம் அதிகரித்து ரூ.3076 கோடியை எட்டியிருந்தது (சென்ற வருடம் ரூ.2740 கோடி). வங்கிகளுக்கிடையேயான மொத்த வணிக மதிப்பு ரூ.8543 கோடியாகும். அந்நியச் செலாவணி மாற்றத்தின் மூலம் சம்பாதித்த இலாபம் கடந்த ஆண்டு ரூ.8.60 கோடியாக இருந்தது ரூ.9.04 கோடியாக உயர்ந்தது.

சென்னை யிலுள்ள வெளிநாட்டுக்கான பிரத்தியேக வங்கிப்பிரிவு அந்நியச் செலாவணி அங்காடி நிலவரத்தை இரண்டு மணி நேர இடைவேளையில் வங்கியின் இணையத்தளத்தில் (www.tmb.in) காண்பித்து வருவது வாடிக்கையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நியச் செலாவணி அங்காடி நிலை பற்றியும் வணிக விவரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளும் பொருட்டும் மாதம் ஒரு முறை பிரசுரிக்கப்படும் தகவல் அறிக்கை வாடிக்கையாளர்களுக்கும் வங்கியின் அதிகாரிகளுக்கும் பெரும்பயனுள்ளதாக அமைந்துள்ளது.

உலக அளவிலான வங்கிகளுக்கான பண்பரிமாற்று தொலை தொடர்பு துறையில் சந்தாதாரரானதன் மூலம் உலகிலுள்ள மற்ற வங்கிகளினுடனான தொடர்பை அதிகரிக்க முடிகிறது. இதன்மூலம் இறக்குமதி வகைக்காக வங்கிகள் வழங்கும் பொறுப்பு ஆவணங்கள் மற்றும் பண வருவாய்க்கான தகவல் பரிமாற்றங்கள் துரிதப்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் வசதிக்காக உலகளவில் 650 வங்கிகளுக்கும் மேலானவையுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளது.

FOREIGN EXCHANGE BUSINESS
Rupees in Crore



12. BRANCH NETWORK

During the year 2005-06 the bank has opened one branch at Gingee, Tamilnadu. The Bank is planning to improve its Branch network by opening branches at potential centres where business development is identified and the necessary applications for licences have been submitted to RBI.

12. கிளைகளின் விரிவாக்கம்

2005-06ம் வருடத்தில் தமிழ்நாட்டில் செஞ்சியில் கிளை திறக்கப்பட்டுள்ளது. வங்கியானது வியாபார அபிவிருத்திக்கு வழிவகுக்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் கிளைகள் ஆரம்பித்து செயல்பாட்டினை விரிவாக்கத் திட்டமிட்டு பாரத ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளது.

13. PERSONNEL

The Bank's total staff strength was 2295 employees as on 31st March 2006, consisting of 814 Officers, 1062 Clerks and 419 other members of staff.

13. ஊழியர்கள்

வங்கியில் 814 அதிகாரிகள், 1062 எழுத்தர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் 419ம் சேர்த்து 2006ம் வருடம் மார்ச் 31ம் தேதியில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2295 ஆகும்.

The per employee business has increased from Rs.3.17 crores to Rs.3.58 crores as on 31st March 2006. The profit per employee increased from Rs.3.60 lakhs to Rs.4.41 lakhs.

ஊழியரால் கையாளப்படும் தனி நபர் வியாபாரம் கடந்த வருடம் ரூ.3.17 கோடியாக இருந்தது 2006ம் வருடம் மார்ச் மாத இறுதியில் ரூ.3.58 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஊழியரும் ஈட்டிய இலாபம் ரூ.3.60 இலட்சத்திலிருந்து ரூ.4.41 இலட்சமாக உயர்ந்துள்ளது.

The Bank continues to lay emphasis on developing the individual skills of its employees and providing a healthy and congenial working environment so as to get maximum contribution from the employees of the Bank.

ஊழியர்களின் உழைப்புத்திறனின் பயனை முழுமையாக அடையும் பொருட்டு ஆரோக்கியமான மற்றும் இதமான முறையில் பணியாற்றும் சூழ்நிலையை ஏற்படுத்துதல், ஊழியர்களுடைய தனிப்பட்ட திறனை வளர்த்தல் ஆகியவற்றில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

The Bank's Staff Training College at Nagercoil conducted 37 programmes, imparting training to 390 Officers and 605 Clerical employees during the year.

நாகர்கோவிலில் அமைந்துள்ள வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் 390 அதிகாரிகள் மற்றும் 605 எழுத்தர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் வேறுபட்ட 37 பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

In addition to the in-house programmes, 305 officers were deputed to other institutions in India like SIBSTC-Bangalore, BTC-Mumbai, NIBM-Pune, IDRBT- Hyderabad, FEDAI and other training institutions.

இக்கல்லூரியில் நடத்தும் பயிற்சி வகுப்புகள் தவிர தென்னிந்திய வங்கி ஊழியர்கள் பயிற்சி கல்லூரி (பெங்களூர்), வங்கி ஊழியர்கள் பயிற்சி கல்லூரி (மும்பை), தேசிய அளவிலான வங்கி நிர்வாகத்திற்கான பயிற்சி நிறுவனம் (பூனா), IDRBT (ஹைதராபாத்), அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமம் மற்றும் பிற பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற 305 அதிகாரிகள் அனுப்பப்பட்டார்கள்.


Industrial relations in the Bank continued to be cordial during the year with frequent interaction between the management and the Officers' and Employees' Associations and various staff welfare activities continued to receive due attention.

There were no employees who were in receipt of remuneration above the limit prescribed under Section 217 (2A) of the Companies Act, 1956 requiring the Bank to furnish a statement with particulars prescribed under the Act and the Companies (Particulars of Employees) Rules, 1975.

நிர்வாகத்துக்கும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் அடிக்கடி நடந்து இவ்வருடமும் ஊழியர்களுடனான சமூக உறவு தொடரப்பட்டு தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நிர்வாகத்தினரால் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

1956ம் வருட கம்பெனிகள் சட்டம் பிரிவு 217 (2A) ல் உள்ள வரையறைக்கு மேல் சம்பளம் வங்கியில் எந்த ஊழியரும் வாங்காத காரணத்தால், கம்பெனிகள் (ஊழியர் விவரங்கள்) விதிகள் 1975ல் குறிப்பிட்ட விவரங்கள் அளிக்கப்படவில்லை.

Business per employee
Rupees in lacs



14. HOUSE KEEPING

The bank has continued to maintain a very good record in the matter of internal house keeping. Since the bank had core banking solution established and implemented in all its branches, it was possible for the branches to balance all their accounts and the balances were tallied upto 31st March 2006. There was also timely submission and scrutiny of the control returns which was given adequate importance at all levels with necessary follow up. The bank continues to attach greater importance in the matter of house keeping to ensure that its good performance during the year is maintained in future too.

There have been prompt reconciliation and speedy elimination of unmatched entries in respect of inter branch transactions for the previous year. During the year under review all entries were reconciled within 30 days and the maximum time gap for elimination of entries remained just one month.

15. INTERNAL CONTROL AND INSPECTION/AUDIT

The bank has in place an effective and strong Internal Audit system. Your bank is one of the few banks which

14. உள்நடப்பை ஒழுங்குபடுத்துதல்

வங்கியானது உள்நடப்புகளை ஒழுங்குபடுத்துவதில் கடைப்பிடிக்கும் சிறப்புத் தன்மையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. கிளைகள் அனைத்தும் பிரத்தியேக மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டதன் பயனாக 2006 வருடம் மார்ச் 31 தேதியன்று அனைத்துக் கிளைகளிலும் உள்ள கணக்குகள் நேர் செய்யப்பட்டுள்ளன. மேற்பார்வைக்காக வாங்கப்படும் தகவல் பட்டியல்கள் கால தாமதம் இல்லாமல் வாங்கி சரிபார்ப்பதற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உள்நடப்பை ஒழுங்குபடுத்துவதில் உள்ள சிறந்த தன்மை தொடரும் பொருட்டு வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

உரிய நேரத்தில் கிளைகளுக்கு நடுவிலான பற்று வரவு கணக்குகளில் தற்காலிக வித்தியாசங்களை கண்டுபிடித்தல் மற்றும் நிலுவைகளை நேர் செய்தல் போன்றவை உங்கள் வங்கியில் கடைப்பிடிக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் எல்லா தற்காலிக வித்தியாசங்களும் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் நேர் செய்யப்பட்டன. நிலுவைகள் சரி செய்வதற்கான காலம் ஒரு மாதமாக மட்டுமே இருந்தது.

15. உட்கட்டுப்பாடு ஆய்வு மற்றும் தணிக்கை

ஆய்வு மற்றும் தணிக்கை வங்கியின் உட்கட்டுப்பாடு வழிகளில் சக்தி வாய்ந்த ஒன்றாகும். அனைத்து கிளைகளிலும்

has the system of annual internal inspection covering all its branches during the Year. During the year 2005-06, internal inspection was conducted in 172 branches of the bank (Gingee was not subjected to inspection since it was opened on 22.08.2005). These inspection reports are thoroughly reviewed by the Committee of Executives. These are also reviewed by the Audit Committee of Board which has been giving directions from time to time on various aspects brought out in those inspection reports. Compliance reports are invariably received from most of the branches in time and now receipt of compliance is strictly monitored by the Inspection Department.

In addition, the bank has also embarked upon a system of having Concurrent audit of its major branches. Concurrent audit has been recognized as an important tool of internal control and was introduced in 49 branches including all the Foreign Exchange 'B' category branches covering 62.36% of the total business of the bank.

Further Treasury operations and International Banking Division are also subjected to Concurrent audit. Revenue audit was also conducted in as many as 61 branches by Bank's internal auditors.

The bank is in the process of further strengthening and making Concurrent audit more effective.

During the year, Management audit was conducted in Accounts Department, MIS Section, Personnel Department, Planning & Development Department, Establishment Department, Credit Department, Credit Recovery & Follow up Department at Head Office, Funds Department, IT Department, IBD, Chennai and four of the seven Regional Offices by the bank's Inspection Department. In addition all accounts having limits of Rs.100 lakhs and above have been subjected to Post Credit Supervision by the Inspection Department and 75 branches involving 358 accounts have been covered during the year.

During the year 2005-06 stock audit has been conducted by the approved auditors of the bank in respect of all borrowal accounts where the total credit limits were Rs.5 crores and above. In order to comply with the directive of Reserve Bank of India, your Bank

வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளும் சில வங்கிகளில் ஒன்றாக உங்கள் வங்கி திகழ்கிறது. 2005-2006ம் வருடத்தில் 172 கிளைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (செஞ்சி கிளை 22.08.2005 அன்றுதான் தொடங்கப்பட்டது. ஆகையால் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை). ஆய்வறிக்கைகள் உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப் படுகின்றன. இயக்குநர் குழுவின் கிளைக்குழுவான தணிக்கை குழு ஆய்வறிக்கைகளை பரிசீலனை செய்து ஆய்வு அறிக்கைகளில் கண்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகின்றது. ஆய்வறிக்கையில் கண்ட குறைகளை நிவர்த்தி செய்த வகைக்கான அறிக்கைகள் ஒரு சில கிளைகளைத் தவிர பெரும்பாலான கிளைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. அவ்வாறான அறிக்கைகள் பெறாத பட்சத்தில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆய்வுப் பிரிவினால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.

மற்றும் ஒரு உட்கட்டுப்பாடு முறையான உடனுக்குடன் தணிக்கை மேற்கொள்ளும் முறை மொத்த வியாபாரத்தில் 62.36 சதவீதம் வியாபாரத்தை கையாளும் 49 கிளைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணி வணிகத்தை மேற்கொள்ளும் நடுத்தர கிளைகளும் அவ்வாறான தணிக்கைக்குட்பட்டுள்ளன.

மேலும் அந்நிய செலாவணி வணிகம் மேற்கொள்ளும் தனிப்பிரிவு மற்றும் கருவூல நடவடிக்கைகள் நடக்கும் இடங்களிலும் இவ்வாறான தணிக்கை நடைபெற்றது. இவை தவிர வரவு செலவு கணக்குகளுக்கான தனிப்பட்ட தணிக்கை 61 கிளைகளில் வங்கியிலுள்ள ஆய்வாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உடனுக்குடன் தணிக்கை செய்யும் முறையினை பலப்படுத்தி அதன் செயல் திறனை அதிகரிக்க வங்கி ஏற்பாடு செய்கிறது.

நடப்பு ஆண்டில் தலைமை அலுவலகத்தில் உள்ள கணக்குப்பிரிவு, நிர்வாகத்துக்குத் தேவையான தகவலை சேமித்து வழங்கும் பிரிவு, ஊழியர் சம்பந்தப்பட்ட அலுவல் பிரிவு, திட்டமிடுதல் மற்றும் விரிவாக்கப் பிரிவு, நிர்வாக சேவைப் பிரிவு, கடன் வழங்குதல் பிரிவு, கடன் வசூல் கண்காணிப்புப் பிரிவு, சென்னையிலுள்ள கருவூலப்பிரிவு, தகவல்தொடர்பு பிரிவு, அந்நிய செலாவணி வணிகம் மேற்கொள்ளும் தனிப்பிரிவு மற்றும் மொத்தமுள்ள ஏழு மண்டல அலுவலகங்களில் நான்கில் வங்கியின் ஆய்வுப் பிரிவினால் நிர்வாகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரூ.100 இலட்சத்திற்கும் மேலாக கடன் வழங்கியிருக்கும் பட்சத்தில் அவ்வாறான கடன்களுக்கு ஈடாக வழங்கியிருக்கும் சரக்குகளை ஆய்வு பிரிவினாள் அதிகாரிகள் குழுவாக சென்று இவ்வருடத்தில் 75 கிளைகளில் உள்ள 358 கணக்குகளை சரிபார்த்துள்ளனர்.

2005-06ம் வருடத்தில் ரூ.5 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில் அதற்கு அடமானமாக தரப்பட்டுள்ள சரக்குகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி கணிப்பொறி மயமாக்கப்பட்ட 173 கிளைகளிலும் அந்நிய செலாவணி

has also conducted EDP audit in all the 173 computerized branches, seven Regional Offices, Service branch, Data Centre, IBD, SWIFT, RTGS/Funds Department and Currency chest at Chennai.

The bank has introduced Risk based Internal Audit of branches from 1st April 2005. During the year 2005-2006 Inspection Department has conducted Risk based Internal Audit in 172 branches simultaneously along with regular inspection.

Your bank is one of the first banks to introduce Off-site surveillance system. Bank has identified 11 areas to be covered under this system.

A separate cell for monitoring compliance with Know Your Customer and Anti money Laundering norms has been formed in order to have close monitoring of the accounts as per the RBI guidelines and under the provisions of the Prevention of Money Laundering Act, 2002.

16. VIGILANCE

The Vigilance Department functioning at Head Office is initiating corrective measures for improving the control systems & compliance thereof and laying down procedures and carrying out preventive vigilance exercises. It is also ensured that the guidelines and directives issued by Reserve Bank of India are implemented from time to time through the Compliance Officer designated for this purpose.

There has been perceptible improvement in identifying the staff lapses / fixing the accountability and also in disposing of the disciplinary proceedings against staff.

17. CUSTOMER SERVICE

Your Bank is committed to provide its customers with a high standard of services and the Bank is known for its personalized services. The Top Management of the Bank also keeps a close watch on the redressal of the customer complaints & grievances. The Bank's aim is to respond to complaints with efficiency, alacrity, courtesy & fairness.

வணிகம் மேற்கொள்ளும் தனிப்பிரிவு, ஏழு மண்டல அலுவலகங்கள், தகவல் மையம், சென்னையிலுள்ள கருவூலம், RTGS மற்றும் SWIFT நிலையங்களிலும் கணக்குகளை மின்னணு இயந்திரங்களில் கையாளும் முறைகளுக்கான சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வங்கியின் கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கும் இழப்புகளை கணித்து அவற்றை தவிர்க்கும் வகையில் நடத்தும் தணிக்கை 01.04.2005 முதல் 31.03.2006 வரை 172 கிளைகளில் வழக்கமான தணிக்கையுடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் வங்கி வேலை நடக்கும் இடத்துக்குச் செல்லாமல் தகவலின் அடிப்படையில் அவ்வப்போது கண்காணிக்கும் முறையினை ஏற்படுத்திய முன்னோடி வங்கிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 11 வகையான பணப்பரிமாற்ற வகைகள் இவ்வாறான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை நிலைநாட்டுதல் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை சட்டத்துக்குப் புறம்பாக புழக்கத்தில் விடுவதை தடுப்பதற்கான நடைமுறைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படியும் 2002ம் வருடம் இயற்றப்பட்ட சட்டத்தில் கண்டுள்ளபடியும் கண்காணிப்பதற்காக பிரத்தியேக பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

16. கண்காணிப்பு

தவறுகளை தடுப்பதற்கு தலைமை அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு பிரிவு, தவறுகளை தடுக்கும் எண்ணத்தோடு கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்தி அவைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்துவருகிறது. பாரத ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்படும் வலியுறுத்தல்கள் மற்றும் ஆணைகள் சரியாக நிறைவேற்றப்படுகின்றனவா என்று அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிமூலம் உறுதி செய்யப்படுகிறது.

தவறு செய்யும் ஊழியர்களை கண்டுபிடித்து அவர்கள் மீதான குற்ற நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

17. வாடிக்கையாளர்களுக்கு சேவை

இவ்வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவை செய்வதை கடமையாக நினைக்கும் வங்கியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. வங்கியின் உயர்மட்ட நிர்வாகமும் வாடிக்கையாளர்களுக்கு குறைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நீக்குவதில் கண்ணும் கருத்துமாக உள்ளது. இவ்வங்கியின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு குறைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நியாயமான, கனிவான மற்றும் திறமையான முறையில் விரைவாக கையாளுவதாகும்.

18. TECHNOLOGY ADVANCEMENT

Your bank continues to have the distinction of being one of the foremost banks in the matter of application of Technology and upgradation of Technology.

Your Bank was one of the earliest Banks to go in for Technology and one of the first banks to introduce centralized core banking solutions in all its branches. Infosys' "FINACLE" was chosen as the Core Banking Solution and it has been supporting the entire business of the Bank for the last 4 years. During the year the latest version of "FINACLE" was installed in all branches, Regions and Head Office. This upgradation provides the Bank a more efficient and more comprehensive operational platform, enabling the Bank to give a more efficient and highly competitive service to its customers.

During the year, as part of its Business Continuity Plan, the Bank commissioned a sophisticated and full-fledged "DISASTER RECOVERY SITE" using the most modern hardware and software. This site is located at the state of art premises set up and maintained by Reliance Infocom Ltd., Bangalore. With this, your Bank has become one of the earliest Banks to set up a full-fledged Disaster Recovery Site. This would ensure much greater data security and thereby Business Continuity, which is so vital to a bank.

These technology improvements and upgradations enable the Bank to offer its customers a bouquet of services such as "ANYWHERE BANKING" at all branches, Fast Track Transfer of Funds, issue cheques payable at par, instant crediting of accounts, introduce Flexi Deposit Scheme, Siranjeevee Deposit Scheme, Santhosh Deposit Scheme, etc.

This Technology advancement has enabled the Bank to become one of the earliest players in "REAL TIME GROSS SETTLEMENT" scheme launched by Reserve Bank of India, providing one of the most modern settlement processes, which is smooth, accurate and speedy.

18. தொழில் நுட்ப முன்னேற்றம்

உங்கள் வங்கி நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும், இருப்பவற்றை தரம் உயர்த்துவதிலும் முன்னோடி வங்கிகளில் ஒன்றாக அமையும் தனித்துவத்தைப் பெற்றுள்ளது.

உங்கள் வங்கி உயர் தொழில் நுட்பங்களை விரைவாக புகுத்திய வங்கிகளில் ஒன்றாகவும், எல்லாக் கிளைகளையும் பிரத்தியேக மென்பொருள் வாயிலாக ஒருங்கிணைத்த முதன்மை வங்கிகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பினாக்கிள் என்னும் மென்பொருள் கடந்த நான்கு வருடங்களாக வங்கியின் வியாபாரப் பெருக்கத்துக்கு வழிவகுத்து வருகிறது. இவ்வருடம் பினாக்கிளின் நவீனப்படுத்தப்பட்ட படைப்பு எல்லாக் கிளைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட மென்பொருள் போட்டிக்கு ஈடு கொடுக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் திறம்பட செயலாற்ற வழிவகுக்கும் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய மற்றும் சீரிய திறனாற்றல் மிக்க அடித்தளத்தை உருவாக்க வங்கிக்கு துணை நிற்கிறது.

வங்கியானது, இவ்வருடம் தடையற்ற தொடர் வணிகத்திட்டத்தின் ஒரு அம்சமாக அதிநவீன மென்பொருள் மற்றும் கணினி உபகரணங்களுடன் கூடிய உயர்தொழில் நுட்ப மற்றும் முழு வசதியுடன் கூடிய தகவல்கள் சேதமீட்புத்தளம் ஒன்று ஆரம்பித்துள்ளது. இத்தளம் ரிலையன்ஸ் இன்போகாம் என்னும் நிறுவனத்தால் பெங்களூரில் உலகத்தரம் வாய்ந்ததாக நிறுவி பராமரிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் வங்கி முழு வசதியுடன் கூடிய தகவல்கள் சேத மீட்புத்தளம் அமைத்துள்ள முன்னோடி வங்கிகளுள் ஒன்றாக உள்ளது. இது ஒரு வங்கிக்குப் பெரிதும் தேவையான தகவல்களை ஆபத்துக் காலங்களிலும் அழியாமல் பாதுகாத்து தடையற்ற முறையில் செயல்படுவதினை உறுதிப்படுத்துகிறது.

இம்மாதிரியான தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் தரம் உயர்த்தியதன் பயனாக ஒரு கிளையில் கணக்கு வைத்துக் கொண்டு எந்த ஒரு கிளையிலும் பணப்பட்டுவாடா மற்றும் அதிவிரைவு பணம் மாற்றும் வசதி மற்றும் சேவைக் கட்டணம் இல்லாமல் ஒரு கிளையில் செலுத்திய பணம் உடனேயே மறுமுனையில் வரவு வைத்தல் ஆகிய வசதிகளை வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், தவணை காலத்தை தளர்த்த வகை செய்யும் புதிய திட்டம், சிரஞ்சீவி வைப்பு நிதி திட்டம் மற்றும் சந்தோஷ வைப்பு நிதி திட்டம் ஆகிய புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்த வகை செய்துள்ளது.

இவ்வாறான தொழில் நுட்ப முன்னேற்றம் பாரத ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட துரிதமாகவும், தடை இல்லாமலும் மற்றும் துல்லியமாகவும் வங்கிகளுக்குள்ளான பணமாற்றம் முறையினை (REAL TIME GROSS SETTLEMENT SCHEME) வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய முன்னோடி வங்கிகளில் ஒன்றாகத் திகழ வழிவகுத்துள்ளது.

During the year, your Bank installed more ATMs taking the total ATMs to 37. With the network arrangements entered into with sister banks, customers of your Bank can now access cash from 5000 ATMs, all over the country.

Your Bank has initiated several steps to make its service and business models versatile, with the support of the technology platform available to the Bank.

Your Bank because of the technology support available to it has adopted a new concept in Banking Industry viz. Development of a Centralized Processing Centre at selected locations by which it is able to bring about operational efficiency and operational versatility by using technology.

Your Bank is one of the foremost banks in the country to put in position a sophisticated software to manage Bank's NPA Portfolio and generate reports and returns on NPA. This software has enabled the bank to identify and classify advances under the various NPA categories such as sub-standard, doubtful, loss assets, etc. taking into account both transaction and non transaction details as per criteria prescribed by RBI. The software also indicates the provision requirement for each NPA and generates reports in a consolidated manner for use by branches, Regions and Head Office. This has enabled the Bank to generate reports which are transparent, accurate and authentic, in a speedy and smooth manner. This automation is a major accounting reform introduced by the Bank as it provides an MIS on NPA for the Bank. It also helps the management to monitor and manage NPAs.

The Bank has initiated steps for installing an Early Alert System to provide signals to the Bank on likely slippages. Bank is also arranging to install a software on cheque truncation at its Delhi branch.

19. PRODUCT INNOVATION, NEW PRODUCTS, NEW SERVICES

During the year products like TMB-Car, TMB-Home, TMB-Education, TMB-Traders, TMB-Personal, TMB-Rentals, TMB-Doctor, TMB-Two Wheeler, TMB-

இவ்வருடம் அதிக எண்ணிக்கையில் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களை நிறுவியதன் விளைவாக அவ்வாறான இயந்திரங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. சக வங்கிகளுடன் அவ்வாறான இயந்திரங்களை பயன்படுத்துவதை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியதன் மூலம் உங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் 5000 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

வங்கியானது இவ்வாறான தொழில் நுட்பத்தின் உதவியோடு வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சேவைகளின் அமைப்பினை மாற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறது.

இவ்வாறான தொழில் நுட்ப உதவியோடு வருவாய் ஈட்டாத செயல்திறனற்ற கடன்களை திறம்பட கண்காணிக்கும் பொருட்டும் அதற்குத் தேவையான அறிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்களை வழங்கும் பொருட்டும் அதி நவீன மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியதில் உங்கள் வங்கி முன்னோடி வங்கிகளில் ஒன்றாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க பணப் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட மற்றும் ஏனைய நிகழ்வுகளின் அடிப்படையில் செயல்திறனற்ற கடன்களை தரம் குறைந்தவை, சந்தேகத்திற்கிடமானவை மற்றும் இழப்புகளை ஏற்படுத்தக் கூடியவை என பிரிப்பதற்கு இம்மென்பொருள் வகை செய்துள்ளது. இம்மென்பொருள் ஒவ்வொரு வருவாய் ஈட்டாத செயல்திறனற்ற கடனுக்கும் வைக்க வேண்டிய ஒதுக்கீடுகளை தெரியப்படுத்துவதுடன் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் கிளைகளுக்குத் தேவையான புள்ளி விவரங்களையும் வழங்குகிறது. இம்மென்பொருள் தேவையான அறிக்கைகளை வங்கி ஒளிவு மறைவில்லாமலும், துல்லியமாகவும், அதிகாரபூர்வமாக சான்றளிக்கப்பட்டதாகவும், விரைவாகவும், தடையில்லாமலும் பெற வழி வகுக்கிறது. வருவாய் ஈட்டாத செயல்திறனற்றக் கடன்கள் பற்றிய விவரங்களை அளிப்பதற்கான இவ்வகை இயந்திரமயம் வங்கியால் கணக்குத்துறையில் ஏற்படுத்தப்பட்ட புரட்சியாகும். இது வருவாய் ஈட்டாத செயல் திறனற்றக் கடன்களை கண்காணிப்பது மற்றும் நிர்வகிப்பதில் வங்கியின் நிர்வாகத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

வங்கியானது செயல்திறனற்ற கடன்களாக மாற இருப்பவைகளை முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் மென்பொருள் ஒன்றினை அறிமுகப்படுத்த வகைசெய்து வருகிறது. காசோலைகளின் நிழற்படங்களை கண்ணி மூலம் அனுப்பி பண வசூல் செய்யும் முறையினை டில்லி கிளையில் நிறுவ மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தவும் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

19. நவீன கண்டுபிடிப்புகள், புதிய திட்டங்கள், புதிய சேவைகள்

இவ்வருடம் இவ்வங்கி வாகன கடன் திட்டம், வீட்டுக்கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், வர்த்தகர்களுக்கான கடன் திட்டம், மருத்துவர்களுக்கான கடன் திட்டம், வாடகை

Education (Short Term), TMB-Mahalir, TMB-IPO and TMB-Pension have been continuously fine tuned to suit the customers' requirements. In addition new products viz. TMB-Tractor, TMB-Kisan Credit Card, TMB-Easy Mortgage were also introduced. The bank has introduced TMB-Mini Vehicle loan scheme aiming at small and medium business sector. The concerted efforts have resulted in retail credit reaching a position of 16% of the total advances.

The existing deposit products under Anywhere Banking scheme viz. TMB-Diamond Current Account, TMB Platinum Current Account, TMB Gold Current Account, TMB Silver Current Account, TMB-Pearl Current Account and TMB Premium Savings Bank Account have been marketed intensively. The bank has introduced an auto sweep fixed deposit facility in its TMB-VISA savings account. Bank has also introduced an insurance linked recurring deposit "Siranjeevee". It has also launched KIDS recurring deposit on 21.01.2006 for the benefit of children and "Santhosh" deposit scheme for the benefit of senior citizens on 08.03.2006. As per the directions of RBI the Bank has launched "No Frills" Savings Bank account scheme to cater to the needs of the low income group who normally do not have access to banking services. The scheme will enable individuals to open a SB account with an initial deposit of as low as Rs.5/-. The Bank has become a clearing banker of NCDEX with effect from 09.03.2006 and a Depository Participant through NSDL since 22.03.2006. The Bank has also entered into a tie up arrangement with National Collateral Management Services Ltd., to advance against warehouse receipts since 19.08.2005.

The bank had introduced 'at par' DD drawing and cheque collection arrangement with IDBI Bank Ltd (55 locations) and HDFC Bank Ltd. (98 locations). The customers will get the benefit of 'No extra charge' towards other banks' commission in 152 locations where the Bank's branches are not located.

வசூல் மீதான கடன் திட்டம், இரு சக்கர வாகனங்களுக்கான கடன் திட்டம், பங்குவெளியீட்டின் போது முதலீடு செய்யக் கடன் திட்டம், ஓய்வூதியம் பெறுவோருக்கான பிரத்தியேகக் கடன் திட்டம், மகளிருக்கான கடன் திட்டம் மற்றும் குறுகிய கால கல்விக்கடன் திட்டம் போன்ற திட்டங்களை வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப திருத்தி அமைத்துள்ளது. இவை தவிர டிராக்டர் வாங்குவதற்கான கடன் திட்டம், அசையா சொத்துக்கள் மீதான கடன் திட்டம், விவசாய கடன் அட்டைத்திட்டம் ஆகிய புதிய கடன் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய மற்றும் மிதமான வர்த்தகர்களுக்காக சிறு வாகனம் (Mini vehicle) வாங்குவதற்கான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கடன் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வணிகம் புரிந்ததன் காரணமாக மொத்த கடனில் இக்கடன் தொகை 16 சதவீதம் என்ற அளவை அடைய முடிந்தது.

வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் உள்ள கிளைகளில் பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் நடைமுறை கணக்குகள் மற்றும் சேமிப்பு கணக்குகள் பல்வேறு பெயர்களில் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வளர்ச்சியில் தொடர்கவனம் செலுத்தியதன் பயனாக விரிவான முறையில் பரப்பப்பட்டுள்ளது. TMB - விசா என்ற சேமிப்புக் கணக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டு வசதியுடன்கூடிய சிரஞ்சீவி மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்னும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. 21.01.2006 தேதி முதல் குழந்தைகள் மாதாந்திர சேமிப்புத் திட்டம் மற்றும் 08.03.2006 தேதி முதல் முதியோருக்கான சந்தோஷ வைப்புநிதி திட்டம் ஆகியவற்றையும் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் உள்ளவர்கள் சிரமம் இல்லாமல் சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்க வங்கிகள் வகைசெய்யுமாறு பாரத ரிசர்வ் வங்கியால் வலியுறுத்தப்பட்டதற்கிணங்க இவ்வங்கியானது புதிய சேமிப்பு கணக்குத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் குறைந்த அளவான ரூ.5 வைப்பு நிதியுடன் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வங்கி வகை செய்துள்ளது. வங்கியானது 09.03.2006 தேதி முதல் NCDEX என்னும் பொருட்கள் சந்தையில் சரக்குகள் கையாளும் வங்கியாகவும் மற்றும் 22.03.2006 முதல் NSDL வாயிலாக டெப்பாசி்ட்டரி பார்ட்டிசிபென்ட்டாக (Depository Participant) செயல்பட வழி செய்துள்ளது. மேலும் வங்கியானது 19.08.2005 முதல் பொருட்கள் பாதுகாப்பு கிடங்குகள் வழங்கும் அத்தாட்சியின் பேரில் கடன் வழங்கும் வகையில் நேஷனல் கொலடரல் மேனேஜ்மென்ட் செர்விஸஸ் லிமிடெட் (National Collateral Management Services Ltd) என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

வங்கியானது கிளைகள் இல்லாத இடங்களில் கூடுதல் செலவு இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பணவிடை வழங்கும் பொருட்டும் காசோலைகள் வசூல் செய்யும்பொருட்டும் IDBI வங்கி (55 நகரங்களில்) மற்றும் HDFC வங்கியுடன் (98 நகரங்களில்) ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் வங்கி வழக்கமாக வசூலிக்கும் கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் இல்லாமல் வங்கியின் கிளைகள் இல்லாத 152 நகரங்களுக்கு பணவிடை வழங்கவும் அந்நகரங்கள் மீதான காசோலைகள் வசூல் செய்யவும் முடியும்.

The bank has also a tie up arrangement with Western Union under which Money Transfer facility from abroad is available in all the branches. Mutual Fund Services are now being offered to customers of the bank by having tie up arrangement with Prudential ICICI, UTI Bank, Reliance Capital Asset Management Company Ltd., and Franklin Templeton Asset Management Company Ltd.

20. ASSET LIABILITY MANAGEMENT & RISK MANAGEMENT

The Bank has implemented ALM system covering 100% of its assets and liabilities. In terms of the guidelines issued by the Reserve Bank of India on implementation of the Risk Management system in banks, the Bank has established a full fledged risk management department to measure and monitor various risks. The Bank has charted out strategies for complying with the guidelines of Reserve Bank of India and the progress made thereon is being reported to the Bank's Board and the Reserve Bank of India periodically. As regards Credit Risk Management, the bank has engaged external agencies to streamline the process of implementation of the risk management system complying with the guidelines of RBI in this regard.

As suggested by Reserve Bank of India the bank has put in place the various components of Risk Based Supervision (RBS) including adoption of Risk based Internal Audit along with the internal inspection in all the branches of the bank except the newly opened branch at Gingee. The developments in other areas of Risk based supervision namely strengthening of MIS, addressing HRD issues and setting up of compliance units are also in line with the programme towards smooth transition to Risk based supervision.

21. BOARD / AUDIT COMMITTEE MEETINGS

The Bank's Board had 17 meetings while the Audit Committee of the Board met 12 times during the year.

வங்கியானது ஒப்பந்தம் அடிப்படையில் எல்லா கிளைகளிலும் வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் (Western Union Money Transfer) என்னும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள வசதி செய்துள்ளது. புருடன்சியல் ICICI, UTI வங்கி, ரிலையன்ஸ் கேபிட்டல் அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (Reliance Capital Asset Management Company Ltd.) மற்றும் பிராங்க்லின் டெம்பிள்டன் அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (Franklin Templeton Asset Management Company Ltd) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் வசதியினையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

20. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகை

முதிர்வுறும் தருவாயில் பொறுப்புகளுக்கும், சொத்துக்களுக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் இல்லாமல் இருக்கும் பொருட்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகைக்கு 100 சதவீதம் எல்லா சொத்துக்களையும் பொறுப்புகளையும் இவ்வங்கி கணக்கில் எடுத்துள்ளது. எதிர் பாரக்கும் இழப்புகளின் ஆளுகை நடவடிக்கைகளை பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க செயல்படுத்தும் பொருட்டும் அவ்வாறான இழப்புகளை அறிந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் வங்கியில் தனிப்பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க இவற்றை செயல்படுத்த திட்டம் தீட்டி அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அவ்வப்போது இயக்குநர் குழுவுக்கு தெரிவிக்கப்படுவதோடு பாரத ரிசர்வ் வங்கிக்கும் அறிவிக்கப்படுகின்றன. கடன்கள் மீதான எதிர்பார்க்கும் இழப்புகளின் ஆளுகை நடவடிக்கைகளை அறிந்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க செவ்வனே செயல்படுத்தும் முகமாக அதற்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட நிறுவனத்தினை இவ்வகைக்கு ஈடுபடுத்தி உள்ளது.

பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க எதிர்பார்க்கும் இழப்புகளின் ஆளுகை நடவடிக்கைக்கான எல்லா ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியான வங்கியின் கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கும் இழப்புகளை கணித்து அவற்றை தவிர்க்கும் வகையில் நடத்தும் தணிக்கை புதிதாக துவக்கப்பட்ட செஞ்சி தவிர எல்லாக் கிளைகளிலும் வழக்கமான ஆய்வுடன் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. நிர்வாகத்துக்குத் தேவையான தகவல்களை வழங்கும் பிரிவின் திறன் அபிவிருத்தி மற்றும் மனிதவள மேம்பாட்டிற்கான நடவடிக்கை ஆகியவையும் எதிர்பார்க்கும் பாதிப்புக்கு ஏற்ப மேலாண்மை முறையினை செயலாற்றும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடக்கும் வகையில் அமைந்துள்ளன.

21. இயக்குநர் குழு மற்றும் தணிக்கை குழு கூட்டங்கள்

இவ்வாண்டு வங்கியின் நிர்வாகக்குழு 17 கூட்டங்கள் நடத்தியுள்ளது. வங்கியின் தணிக்கைக் குழு 12 கூட்டங்கள் நடத்தியுள்ளது.

22. CHANGES IN THE BOARD DURING THE FINANCIAL YEAR

1. Thiru R.Kadiresan Adityan ceased to be a Director consequent to the resignation submitted by him on 07.04.2005.
2. Thiru.N.S.Srinivasan, appointed by Reserve Bank of India as Additional Director demitted his office on 23.11.2005.
3. Thiru A.Selva Ganesh, Chartered Accountant was co-opted as a Director on 21.12.2005 in the casual vacancy caused by the resignation of Thiru R.Kadiresan Adityan.

The Board places on record its appreciation of the valuable services rendered by the Directors who ceased to be members of the Board.

23. CORPORATE GOVERNANCE

With the objective of introducing and implementing Corporate Governance throughout the bank and in accordance with the directions and guidelines issued by Reserve Bank of India from time to time, your bank had taken several steps towards a more effective Corporate Governance. The bank has set up the under-noted Committees of the Board of Directors so that there could be more focused and concentrated attention on each of the critical areas of Bank's operations. The Committees of the Board constituted by the Bank are

- 1) Management Committee
- 2) Information Technology Committee
- 3) Audit Committee
- 4) Infrastructure Committee
- 5) NPA Monitoring Committee
- 6) Fraud Monitoring Committee
- 7) Nomination Committee
- 8) Customer Service Committee
- 9) HRM Committee
- 10) ALM Committee and
- 11) Risk Management Committee

24. STATUTORY AUDITORS

The Statutory Auditors of your Bank M/s.Vivekanandan Associates, Chartered Accountants, Chennai were re-appointed in the 82nd Annual General Meeting of your Bank held on 24.12.2004 and they are holding Office upto the conclusion of the next Annual General Meeting of your Bank.

22. இந்நிதியாண்டில் இயக்குநர் குழுவில் ஏற்பட்ட மாற்றங்கள்

1. திரு.R.கதிர்சன் ஆதித்தன் அவர்கள் 07.04.2005 அன்று பதவி விலகல் கடிதம் கொடுத்து இயக்குநர் பதவியிலிருந்து விலகினார்.
2. பாரத ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட திரு.N.S.ஸ்ரீநிவாசன் 23.11.2005 அன்று பதவியிலிருந்து விடுபட்டார்.
3. திரு.R. கதிர்சன் ஆதித்தன் அவர்கள் பதவி விலகியதால் ஏற்பட்ட காலியிடத்தில் திரு.A.செல்வகணேஷ், பதிவு பெற்ற கணக்காளர் (Chartered Accountant) 21.12.2005 அன்று இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்.

இயக்குநர் குழுவிலிருந்து விடுபட்டவர்கள் வங்கிக்கு ஆற்றிய விலை மதிக்கமுடியாத சேவைகளை இயக்குநர் குழு நினைவு கூர்ந்து பாராட்டுகின்றது.

23. குழும ஆளுகை

பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கிணங்க வங்கியின் அனைத்து மட்டத்திலும் குழும ஆளுகை சிறப்பாக அமையும் நோக்குடன் உங்கள் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கியானது அதிக கவனம் செலுத்தவேண்டிய செயல்பாடுகளில் சிறப்புக் கவனம் செலுத்தும்பொருட்டு இயக்குநர்களடங்கிய பல கிளைக்குழுக்களை நிறுவி உள்ளது. இவ்வாறு நிர்வாகக் குழுவால் நிறுவப்பட்ட கிளைக் குழுக்கள் பின்வருமாறு:

1. நிர்வாகக் கிளைக்குழு
2. தகவல் தொழில் நுட்பக் குழு
3. தணிக்கைக் குழு
4. தளவாடங்கள் பரிசீலனைக் குழு
5. செயல்பாடற்றக் கடன்களை கண்காணிக்கும் குழு
6. தவறுகள்/ ஏமாற்று வேலைகள் நடைபெறாவண்ணம் கண்காணிக்கும் குழு
7. இயக்குநர்களுக்கான வேட்பாளர்களின் தகுதியினை பரிசீலனை செய்யும் குழு
8. வாடிக்கையாளர்களின் குறைகளை பரிசீலனை செய்யும் குழு
9. மனிதவள மேலாண்மைக்குழு
10. சொத்துக்களுக்கும் பொறுப்புகளுக்கும் உள்ள நடவடிக்கையினை கண்காணிக்கும் குழு
11. எதிர்பார்க்கும் இடர்பாடுகளை நிர்வகிக்கும் குழு.

24. சட்டபூர்வ தணிக்கையாளர்கள்

சென்னையிலுள்ள திருவாளர்கள் விவேகானந்தன் அசோசியேட்ஸ், தணிக்கையாளர்கள் 24.12.2004ல் நடைபெற்ற 82வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் வங்கியின் சட்ட பூர்வ தணிக்கையாளர்களாக மறுநியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் வர இருக்கும் வருடாந்திர பொதுக்குழு கூட்ட முடிவு வரை பொறுப்பில் இருப்பார்கள்.

25. OTHERS

As your Bank has no activity relating to conservation of energy and technology absorption, such particulars are not required to be furnished under Section 217(2)(e) of the Companies Act, 1956.

26. COMMENTS ON AUDITORS' REPORT

The Notes on Accounts and Significant Accounting Policies referred to in the Auditors' Report are self-explanatory and do not require Board's explanations as required under Section 217(3) of the Companies Act, 1956.

27. DIRECTORS' RESPONSIBILITY STATEMENT

In the preparation of the Annual Accounts,

- the applicable accounting standards have been followed and material departures have been properly explained
- your Directors have selected such accounting policies and applied them consistently and made judgements and estimates that are reasonable and prudent so as to give a true and fair view of the state of affairs of the Bank at the end of the year under report and of the profit of the Bank for that period.
- your Directors have taken proper and sufficient care for the maintenance of adequate accounting standards in accordance with the various statutory provisions and
- your Directors have prepared the Annual Accounts on a going concern basis.

28. VISION FOR THE FUTURE AND PLANS FOR THE CURRENT FINANCIAL YEAR

The vision of the bank is to emerge still stronger with

- Net Profit of Rs.120 Crores
- Business Volume of Rs.10350 Crores
- Deposits Rs.6250 Crores
- Advances Rs.4100 Crores and
- Reduce the Net NPAs below 1% by March 2007

Judged by the past trends and with the whole hearted co-operation of our dedicated workforce and invaluable customer support the vision is realistic and achievable.

25. மற்றவை

எரிசக்தி சேமிப்பு மற்றும் அதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளில் வங்கி ஈடுபடாததால், கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 217(2)(e) ன் படி கொடுக்கப்படவேண்டிய விவரங்கள் இவ்வறிக்கையுடன் சமர்ப்பிக்கப்படவில்லை.

26. கணக்கு வழக்குமுறை பற்றிய தணிக்கையாளர்களின் குறிப்புகளுக்கு விளக்கங்கள்

தணிக்கையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குறிப்புகள் சுயவிளக்கமுள்ளவை, எனவே கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 217 (3)ன் படி வழங்கப்படவேண்டிய வங்கியின் இயக்குநர் குழுவின் விளக்கங்கள் தேவை இல்லை.

27. இயக்குநர்களின் பொறுப்புபற்றிய அறிக்கை

வருடாந்திர கணக்குகள்

- உரிய கணக்கு வழக்கு நெறிப்படி தயாரிக்கப்பட்டுள்ளன. வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் தகுந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
- வங்கி இயக்குநர்கள் இருப்பு நிலை கணக்கு மற்றும் இவ்வருடத்திற்கான இலாப நஷ்டக்கணக்கு வங்கியின் உண்மையான நிலையைக் காட்டுவதற்கு தேவையான கணக்கு முறைகளை தேர்ந்தெடுத்து அவற்றை வழிவழியாக நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
- வங்கி இயக்குநர்கள் பல்வேறுபட்ட சட்ட திட்டங்களுக்கு இணங்க கணக்கு வழக்கு முறைகளை கடைப்பிடிப்பதில் ஒழுங்கான மற்றும் போதுமான கவனம் செலுத்தியுள்ளார்கள்.
- மற்றும் வங்கி இயக்குநர்கள் வருடாந்திர கணக்குகளை நடந்து கொண்டிருக்கிற ஒரு ஸ்தாபனம் என்பதை கருத்தில் கொண்டே தயார் செய்துள்ளார்கள்.

28. தொலைநோக்குப்பார்வை மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான வங்கியின் திட்டங்கள்

இவ்வங்கியின் நோக்கம் 31.03.2007ம் வருட முடிவில் கீழ்க்கண்ட இலக்குகளை எட்டி இன்னும் அதிக வலுவான வங்கியாவது,

நிகர இலாபம்	ரூ.120	கோடி
மொத்த வணிக அளவு	ரூ.10,350	கோடி
வைப்பு நிதி அளவு	ரூ.6,250	கோடி
கடன்களின் அளவு	ரூ.4,100	கோடி

வருவாய் ஈட்டாத செயல்திறனற்ற நிகர கடன் அளவை 2007ம் வருடம் மார்ச் மாதத்துக்குள் 1 சதவீதத்துக்கும் கீழாக குறைப்பது.

கடந்த கால முடிவுகள், ஊழியர்களின் உண்மையான ஈடுபாடு மற்றும் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை நோக்கும் போது மேற்படி இலக்கு அடையக் கூடியதே ஆகும்.

New areas

The Bank is in the process of

- Becoming a Depository Participant through CDSL
- Introducing various insurance linked deposit / loan products
- Becoming a clearing banker of MCX
- Selling gold coins and
- introducing new delivery channels like internet banking, mobile banking, etc.

The Bank has taken proactive steps to develop its services to suit the new environment and the needs of the discerning customers. The focus in the coming years would be to achieve a substantial growth of retail assets, enhance exposure to micro credit and consolidation of the existing credit portfolio with total emphasis on quality of lending. The substantial technological improvements made by the Bank by networking its branches will not only enhance the customer satisfaction but also enable the Bank to introduce a series of new products and services during the year.

29. ACKNOWLEDGEMENT

The Board places on record its appreciation of the valuable patronage, co-operation and goodwill received by your Bank from customers, fellow bankers, financial institutions and Non-Resident Indians. The continued support and co-operation of the employees and customers have been a constant source of strength to the Bank in all its endeavours.

The Board places on record its gratitude to Reserve Bank of India and other regulatory authorities, the Government of India and State Governments for their continued guidance and support.

The staff members of the Bank have been working with dedication and deep commitment. Teamwork at every level well supported by appropriate technology architecture, has been the hall mark of the Bank's performance. The Board places on record its appreciation of the excellent contribution made by each and every member of the staff, which has made our achievements all along possible and is confident that such contribution will continue in the coming years.

Place: Thoothukudi
Date: 04.07.2006

For and on behalf of the Board
S/d **S.Radhakrishnan**
Chairman and Chief Executive Officer

புதிய வியாபாரங்கள்

வங்கியானது கீழ்க்கண்ட புதிய வியாபார முயற்சிகளை எடுத்து வருகிறது.

CDSL மூலமாக டிப்பாசிட்டுரி பார்ட்டிசிபண்ட் (Depository Participant) ஆக செயல்படுவது,

காப்பீட்டுடன் கூடிய புதிய வைப்புநிதி மற்றும் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்,

MCX என்னும் பொருட்கள் சந்தையில் சரக்குகள் கையாளும் வங்கியாக செயலாற்றுதல்,

தங்கநாணய விற்பனையில் ஈடுபடுதல்,

இணையதளம் மூலம் வங்கிச்சேவை மற்றும் தொலைபேசி மூலமான வங்கிச்சேவை ஆகிய புதிய வழிமுறைகளை புகுத்துதல்.

மாறிவரும் சூழ்நிலைக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப வங்கியின் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வங்கி எடுத்துள்ளது. வரும் வருடங்களில் வங்கியின் நோக்கம் பல தரப்பட்ட கடன் திட்டங்கள் மூலம் கடன் வழங்கி அவ்வகையிலான சொத்துக்களை பெருக்குதல், அடிமட்ட கடன்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் வழங்கியுள்ள கடன்களை ஒழுங்குபடுத்துதல் ஆகும். தொழில் நுட்ப முன்னேற்றத்தின் வாயிலாக கிளைகளை கணிப்பொறி மூலம் இணைத்திருப்பதின் பயனாக வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல் புதிய திட்டங்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்தும் வாய்ப்புகளும் பெருகியுள்ளன.

29. நன்றியுரை

வங்கியின் நிர்வாகக்குழு வாடிக்கையாளர்கள், சக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வங்கியின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பு மற்றும் வங்கிக்கு நல்கிய ஒத்துழைப்பு, உதவி ஆகியவற்றிற்கு பாராட்டினை தெரிவிக்கிறது. வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு வங்கியின் எல்லா முயற்சிகளிலும் உறுதுணையாக அமைகிறது.

வங்கியின் இயக்குநர் குழு பாரத ரிசர்வ் வங்கி, இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசுகள் மற்றும் ஒழுங்கு முறைப்படுத்தும் எல்லா ஆணையங்களுக்கும் அவர்கள் வழங்கிய ஆதரவிற்கும், அறிவுரைகளுக்கும் நன்றியினை சமர்ப்பிக்கின்றது.

வங்கியின் ஊழியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். எல்லா நிலையிலும் உள்ள ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியும், ஈடுபாடும் உயர்வான தொழில் நுட்பத்தோடு சேர்ந்து அவர்களின் செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது. கால காலமாக இவ்வங்கி அடைந்து வரும் சாதனைகளுக்கு வங்கி ஊழியர்கள் ஆற்றும் பங்கினை இயக்குநர் குழு நினைவு கூர்ந்து வருங்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறது.

இடம்: தூத்துக்குடி
தேதி: 04.07.2006

இயக்குநர் குழுவின் ஆணைப்படி
(ஒப்பம்) S.இரா.தா.கிருஷ்ணன்
தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

BALANCE SHEET AS ON 31st MARCH 2006

இருப்பு நிலை கணக்கு - 31.03.2006

(Rs. In Thousands)

Schedule அட்டவணை	AS ON	
	31st March 2006	31st March 2005
CAPITAL & LIABILITIES		
மூலதனமும் பொறுப்புகளும்		
Capital பங்கு மூலதனம்	1	2845
Reserves & surplus ஒதுக்கீடுகள் மற்றும் எஞ்சியிருப்பவை	2	6565046
Deposits வைப்பு நிதிகள்	3	52028696
Borrowings பெற்ற கடன்கள்	4	231448
Other liabilities and provisions இதர பொறுப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள்	5	2199296
Total		61027331
ASSETS		
சொத்துக்கள்		
Cash and balances with Reserve Bank of India ரொக்க இருப்பும் ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பும்	6	2813030
Balances with Banks and Money at Call and short notice இதர வங்கிகளில் உள்ள இருப்பும், குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகையும்	7	1474042
Investments முதலீடுகள்	8	23619388
Advances கொடுத்த கடன்கள்	9	31263901
Fixed assets நிலையான சொத்துக்கள்	10	524245
Other assets இதர சொத்துக்கள்	11	1332725
Total		61027331
Contingent liabilities சந்தர்ப்பங்களை அனுசரித்த பொறுப்புகள்	12	10677432
Bills for collection வசூலுக்கு பெற்றுக் கொண்ட பில்கள்		2571002
Notes on Accounts கணக்குகள் சம்பந்தமான விளக்கவுரை	17	9483260
		2566729

The Schedules referred to above form an integral part of the Balance Sheet.

மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணைகள், வங்கி இருப்புநிலைக் கணக்கோடு இணைந்த பகுதியாகும்.

Sd/- S.Radhakrishnan
Chairman

Sd/- B.Ramachandra Adityan
Sd/- R.Kannan Adityan
Sd/- A.Rajagopalan
Sd/- V.Bhaskaran
Sd/- P.H.Arvinth Pandian
Directors

Sd/- P.Prem Vetty
Sd/- A.Narayanan
Sd/- N.Balasubramanian
Sd/- A.Selva Ganesh
Sd/- S.Swaminathan
Sd/- S.T.Kannan
Directors

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

Profit & Loss account for the year ended 31st March 2006

இலாப நஷ்டக் கணக்கு 31.03.2006

(Rs. In Thousands)

Schedule அட்டவணை	Year ended	
	31st March 2006	31st March 2005
I. Income		
வருமானம்		
Interest Earned வட்டியின் மூலம் பெற்றது	13	5483225
Other Income இதர வருமானம்	14	826167
Total	6309392	5806565
II. Expenditure		
செலவுகள்		
Interest Expended கொடுக்கப்பட்ட வட்டி	15	3023285
Operating Expenses நடைமுறை செலவுகள்	16	1296997
Provisions and Contingencies ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள்		977187
Total	5297469	4983087
III. Profit/Loss		
இலாபம் / நஷ்டம்		
Net Profit for the year இந்த வருடத்தின் நிகர இலாபம்		1011923
Add Profit brought forward சென்ற வருடத்திய இலாபத்தில் மீதித் தொகை		2290
Total	1014213	825899
IV. Appropriations		
ஒதுக்கீடுகள் செய்தவை		
Transfer to statutory reserve சட்டபூர்வமான ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டவை		305000
Transfer to other reserves ஏனைய ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது.		673640
Proposed Dividend (including tax) கொடுக்கப்பட இருக்கும் பங்குஇலாபம் (வரி உட்பட)		32435
Balance carried over to Balance Sheet அடுத்த ஆண்டிற்கு கொண்டு செல்லப்படும் தொகை		3138
Total	1014213	825899

Sd/- C.Soman Roy
Chief General Manager

Sd/- P.Annamalaisamy
Sd/- P.R.Varatharajan
General Managers

Vide our Report Attached
For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/- N.Subramanian
Partner

Thoothukudi
14.06.2006

Sd/- K.K.Sharma
Company Secretary

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2006	31st March 2005
Schedule 1 - Capital		
அட்டவணை 1 மூலதனம்		
Authorised capital		
அங்கீகாரம் பெற்ற மூலதனம்		
1,00,00,000 Equity Shares of Rs.10/- each	100000	100000
ரூ. 10 வீதம் 1,00,00,000 பங்குகள்		
Issued, Subscribed, called-up and paid-up capital		
2,84,454 equity shares of Rs.10/- each	2845	2845
வழங்கப்பட்டதும் பெற்றுக் கொள்ளப்பட்டதும் ரூ. 10 வீதம் 2,84,454 பங்குகள்		
Total	2845	2845
Schedule 2 - Reserves and Surplus		
அட்டவணை 2 ஒதுக்கீடுகள் மற்றும் எஞ்சியிருப்பவை		
I. Statutory Reserves		
சட்டபூர்வமான ஒதுக்கீடுகள்		
Opening balance	1721986	1468703
ஆரம்ப இருப்பு		
Additions during the year	305000	253283
நடப்பு ஆண்டில் சேர்த்தது		
Total	2026986	1721986
II. Capital Reserve		
மூலதன நிதி		
Opening balance	34056	7245
ஆரம்ப இருப்பு		
Additions during the year	7259	26811
நடப்பு ஆண்டில் சேர்த்தது		
Total	41315	34056
III. Revenue and other Reserves		
வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள்		
Opening balance	3827226	3287037
ஆரம்ப இருப்பு		
Additions during the year	666381	540189
நடப்பு ஆண்டில் சேர்த்தது		
Total	4493607	3827226
IV. Balance in Profit and Loss Account	3138	2290
இலாப நஷ்டக் கணக்கின்படி மிகுதியான இலாபம்		
Grand Total (I,II, III & IV)	6565046	5585558

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2006	31st March 2005
Schedule 3 - Deposits அட்டவணை 3 வைப்பு நிதிகள்		
A. I. Demand Deposits கேட்பு வைப்பு நிதிகள்		
i) From Banks வங்கிகளிடமிருந்து	15022	30774
ii) From others மற்றவர்களிடமிருந்து	7469036	6709495
II. Savings Bank Deposits சேமிப்பு கணக்குகள்	7301076	5992697
III. Term Deposits குறித்த கால வைப்பு நிதி		
i) From banks வங்கிகளிடமிருந்து	1049000	2040000
ii) From Others மற்றவர்களிடமிருந்து	36194562	33495846
Total (I, II and III)	52028696	48268812
B. I. Deposits of branches in India இந்தியாவில் இருக்கும் கிளைகளில் உள்ள வைப்பு நிதிகள்	52028696	48268812
II. Deposits of branches outside India வெளிநாட்டு கிளைகளில் உள்ள வைப்பு நிதிகள்	0	0
Total	52028696	48268812

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2006	31st March 2005
Schedule 4 - Borrowings		
அட்டவணை 4 பெற்ற கடன்கள்		
I. Borrowings in India		
இந்தியாவில் வாங்கிய கடன்கள்		
i. Reserve Bank of India	200000	NIL
ரிசர்வ் வங்கியிடமிருந்து		
ii. Other Banks	NIL	NIL
இதர வங்கிகளிடமிருந்து		
iii. Other institutions and agencies	31448	113361
இதர நிதி நிறுவனங்களிடமிருந்து		
II. Borrowings outside India	NIL	NIL
வெளிநாடுகளில் பெற்ற கடன்கள்		
Total	231448	113361
Secured borrowings included in I and II above	NIL	NIL
மேலே குறிப்பிட்ட I மற்றும் II இல் ஈட்டின் பேரில் வாங்கிய கடன்கள்		
Schedule 5 - Other Liabilities and Provisions		
அட்டவணை 5 இதர பொறுப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள்		
I. Bills Payable	1324485	1144756
கொடுக்கப்பட வேண்டிய பில்ல்கள்		
II. Interest accrued	174338	157862
கொடுக்கப்பட வேண்டிய வட்டி		
III. Others (including Provisions)	700473	894905
மற்றவை (ஒதுக்கீடுகள் உட்பட)		
Total	2199296	2197523

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2006	31st March 2005
Schedule 6 - Cash and Balances with Reserve Bank of India		
அட்டவணை 6 ரொக்க இருப்பும் ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பும்		
Cash in hand ரொக்க இருப்பு	381078	431726
Balances with Reserve Bank of India ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு	2431952	2607328
In current account நடப்பு கணக்குகளில்		
Total	2813030	3039054
Schedule 7 - Balances with Banks & Money at call and short notice		
அட்டவணை 7 இதர வங்கியில் உள்ள இருப்பும் குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகையும்		
I. In India இந்தியாவில்		
i) Balances with Banks இதர வங்கிகளில் உள்ள இருப்பு		
a) In current accounts நடப்பு கணக்குகளில்	225282	479203
b) In other Deposits மற்றைய கணக்குகளில்	916000	1072000
ii) Money at call and short notice குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகை	262500	472500
Total	1403782	2023703
II. Outside India வெளிநாடுகளில்		
In current accounts நடப்பு கணக்குகளில்	70260	132871
Total	70260	132871
Grand total (I & II)	1474042	2156574

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2006	31st March 2005
Schedule 8 - Investments அட்டவணை 8 முதலீடுகள்		
I. Investments in India இந்தியாவில் முதலீடுகள்		
i. Government securities மத்திய மாநில அரசு கடன் பத்திரங்கள்	14301084	13756627
ii. Other approved securities மற்றைய அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள்	377730	482088
iii. Shares பங்குகள்	15463	8533
iv. Debentures & Bonds கடன் பத்திரங்கள்	8182004	8185522
v. Others - Mutual Fund மற்றவை Repo SGL	122500 0	7268 0
Deposit with RIDF/IDBI	620607	415636
Total	23619388	22855674
Gross Investments மொத்த முதலீடுகள்	23698393	22977682
Less: Provision for Depreciation கழிக்க : தேய்மானத்திற்கான ஒதுக்கீடு	79005	122008
Total	23619388	22855674

II. Investments outside India

NIL

NIL

வெளிநாடுகளில் முதலீடுகள்

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2006	31st March 2005
Schedule 9 - Advances அட்டவணை 9 கொடுத்த கடன்கள்		
A. i) Bills purchased and discounted டிஸ்கவுண்ட் செய்ததும் வாங்கியதுமான பில்கள்	2427964	2517123
ii) Cash credits, overdrafts and loans repayable on demand ரொக்கப் பற்று அதிகப் பற்று வகை மற்றும் கேட்கும்பொழுது கொடுக்க வேண்டிய கடன்கள்	16965793	15106724
iii) Term loans காலக் கெடுவுள்ள கடன்கள்	11870144	8638590
Total	31263901	26262437
B. i) Secured by tangible assets* * (includes advances against book debts) நிலையான சொத்துக்களின் ஈட்டின் பேரில் (ஏட்டுக் கடன்களின் பிணையத்தில் வழங்கப்பட்ட கடன்களையும் சேர்த்து)	27891198	23285303
ii) Covered by Bank/ Government Guarantee வங்கி மற்றும் அரசாங்க உத்தரவாதத்துடன் கூடியது	1474267	107991
iii) Unsecured ஈட்டின் பேரில் இல்லாதது	1898436	2869143
Total	31263901	26262437
C. Advances in India இந்தியாவில் கடன்கள்		
i) Priority Sector முன்னுரிமைப் பிரிவிற்கு	14398628	12443143
ii) Public Sector பொதுவுடைமைப் பிரிவிற்கு	Nil	866400
iii) Banks வங்கிகளுக்கு	NIL	NIL
iv) Others மற்றவை	16865273	12952894
Total	31263901	26262437

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2006	31st March 2005
Schedule 10 - Fixed Assets அட்டவணை 10 நிலையான சொத்துக்கள்		
I. Premises கட்டிடங்கள்		
At cost as on March 31 preceding year முந்தைய ஆண்டு மார்ச் 31 இல் வாங்கிய விலைப்படி	380599	377247
Additions during the year நடப்பு ஆண்டில் வாங்கியது	0	3354
	380599	380601
Deductions during the year நடப்பு ஆண்டில் கழித்தது	2839	2
	377760	380599
Depreciation to date நாளது வரையில் தேய்மானம்	105548	94702
Total	272212	285897
II. Other Fixed assets (including Furniture and Fixtures) பிற நிலையான சொத்துக்கள் (அலுவலக சாமான்களும் சேர்ந்தவை)		
At cost as on March 31 preceding year முந்தைய ஆண்டு மார்ச் 31 இல் வாங்கிய விலைப்படி	790832	712910
Additions during the year நடப்பு ஆண்டில் வாங்கியது	117113	79681
	907945	792591
Deductions during the year நடப்பு ஆண்டில் கழித்தது	2315	1759
	905630	790832
Depreciation to date நாளது வரையில் தேய்மானம்	653597	567702
Total	252033	223130
Grand total (I & II)	524245	509027

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2006	31st March 2005
Schedule 11 - Other Assets		
அட்டவணை 11 இதர சொத்துக்கள்		
I. Inter-Office adjustments	NIL	NIL
கிளைகளுக்குள் உள்ள நிலுவைகள்		
II. Interest accrued	784111	748220
வரவேண்டிய வட்டி		
III. Stationery and stamps	1533	2055
புத்தகங்கள், பாரங்கள் மற்றும் அஞ்சல் தலைகள்		
IV. Non-Banking Assets acquired in satisfaction of claims	NIL	NIL
கடன் வகைகளுக்காக பெற்ற வங்கியின் தொழில் சாராத சொத்துக்கள்		
V. Other Assets	547081	595058
இதர சொத்துக்கள்		
Total	1332725	1345333
Schedule 12 - Contingent Liabilities		
அட்டவணை 12 சந்தர்ப்பங்களை அனுசரித்த பொறுப்புகள்		
I. Claims against the Bank not acknowledged as debts	61101	59964
கடன்கள் என்று வங்கியால் அங்கீகரிக்கப்படாத கோரிக்கைகள்		
II. Liability on account of outstanding forward exchange contracts	4375114	4164959
எதிர்பார்ப்பு அந்நிய செலாவணி ஒப்பந்தங்களினால் கொடுக்க வேண்டிய பொறுப்புகள்		
III. Guarantee given on behalf of constituents in India	2339952	2209232
வாடிக்கையாளர்களுக்கான (இந்தியாவில்) உத்தரவாதம் கொடுத்தவை		
IV. Acceptances, endorsements and other obligations	3898794	3048446
அடுத்தவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பொறுப்புகள்		
V. Estimated amount of contracts remaining to be executed on capital account and not provided for	2471	659
கட்டிடங்கள் வகையில் முடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தங்களுக்காக ஒதுக்கப்படாத தொகை		
Total	10677432	9483260

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Profit & Loss Account	YEAR ENDED	
	31st March 2006	31st March 2005
Schedule 13 - Interest earned		
அட்டவணை 13 வட்டி வகையில் வருமானம்		
I. Interest/discount on advances/bills	2890419	2478728
கடன்களுக்குரிய வட்டி மற்றும் பில்களை டிஸ்கவுண்ட் செய்த வகையில்		
II. Income on investments	2303379	2433400
முதலீடுகளின் பேரில் வருமானம்		
III. Interest on balances with Reserve Bank of India and other Inter-Bank funds	129425	68483
ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளில் உள்ள இருப்புகளுக்குரிய வட்டி		
IV. Others	160002	146414
மற்றவை		
Total	5483225	5127025
Schedule 14 - Other Income		
அட்டவணை 14 இதர வருமானம்		
I. Commission, exchange and brokerage	305035	303547
கமிஷன் மற்றும் தரகு வகையில்		
II. Profit on sale of investments (net)	169051	71678
முதலீடுகளை விற்ற (நிகர) வகையில் இலாபம்		
III. Profit on revaluation of investments	NIL	NIL
முதலீடுகளை மறுமதிப்பு செய்த வகையில் இலாபம்		
IV. Profit on sale of Land, Building and other assets(net)	2732	183
நிலம், கட்டிடம், மற்ற சொத்துக்களை விற்ற வகையில் (நிகர) இலாபம்		
V. Profit on exchange transactions	90472	86045
அந்நிய செலாவணி மாற்றம் மூலம் பெற்ற இலாபம்		
VI. Miscellaneous Income	258877	218087
பிற வகைகளில் வருமானம்		
Total	826167	679540
Schedule 15 - Interest Expended		
அட்டவணை 15 வட்டி செலவினங்கள்		
I. Interest on deposits	2871405	2646667
வைப்பு நிதிகளுக்குரிய வட்டி		
II. Interest on Reserve Bank of India/ Inter-Bank Borrowings	6834	6382
ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்களுக்குரிய வட்டி		
III. Others	145046	162612
மற்றவை		
Total	3023285	2815661

TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Profit & Loss Account	YEAR ENDED	
	31st March 2006	31st March 2005
Schedule 16 - Operating Expenses		
அட்டவணை 16 நடைமுறைச் செலவுகள்		
I. Payments to and provisions for employees ஊழியர்களுக்கான சன்மானம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டவை	748015	730150
II. Rent, taxes and lightings வாடகை, வரி மற்றும் மின்சாரச் செலவுகள்	106194	98671
III. Printing and stationery அச்சுக்கூலி மற்றும் எழுது பொருள் வகைகள்	27894	22538
IV. Advertisement and publicity விளம்பரம்	21540	16997
V. Depreciation on Bank's property வங்கியின் சொத்துக்களில் தேய்மானம்	96741	108688
VI. Directors fees, allowances and expenses இயக்குநர்களின் பீஸ், அலவன்ஸ் மற்றும் செலவுகள்	2931	3085
VII. Auditors fees and expenses (including branch auditors) தணிக்கையாளர்களின் பீஸ் மற்றும் செலவுகள் (கிளைகளின் தணிக்கையாளர்களுக்கான பீஸ் சேர்ந்தவை)	3119	2994
VIII. Law charges சட்ட செலவுகள்	2678	2523
IX. Postages, telegrams, telephones, etc. தபால், தந்தி, தொலைபேசி செலவுகள்	47849	34968
X. Repairs and maintenance பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு செலவுகள்	47513	42399
XI. Insurance காப்பீட்டு தொகை	47515	34911
XII. Other expenditure மற்ற செலவுகள்	145008	150898
Total	1296997	1248822

NOTES FORMING PART OF THE ACCOUNTS FOR THE YEAR ENDED 31ST MARCH 2006

1. The Balance Sheet and Profit & Loss Account have been prepared in conformity with Forms A & B of the Schedule III to the Banking Regulation Act, 1949 read with Section 211 of the Companies Act, 1956.

2. During the year, all the 173 branches have been subjected to statutory audit.

3. Changes made during the year in the accounting policy / procedure as to advances are as under:

In the case of suit filed accounts, recoveries made in the accounts were kept separate and shown under Sub-head iii. "Others" of Schedule 5 "Other Liabilities and Provisions". The recoveries made earlier and kept as above amounting to Rs. 11.13 crore have been netted against advances and the amount shown in Schedule 9 of the balance sheet stands reduced to that extent. This is in conformity with the prudential norms.

4. Reconciliation of inter branch adjustment accounts has been completed up to 31.3.2006.

5. (i) In accordance with RBI guidelines, the investments portfolio of the Bank has been classified into 3 categories as given below:

Category	Book value (Rs. in crore)	% to total investments
Held to Maturity	622.89	26.37*
Available for Sale	1738.14	73.59
Held for Trading	0.91	0.04

*The excess over 25% consists of SLR securities. The total SLR securities under "Held to Maturity" category accounted for 9.32% of Bank's Demand and Time Liabilities as on the last Friday of the second preceding fortnight of March 2006 as against the ceiling of 25% stipulated by RBI.

(ii) During the year, the excess of acquisition cost over face value of securities kept under "Held to Maturity" category is amortized upto the date of

2006 வருடம் மார்ச் 31 தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் கணக்குகளைச் சார்ந்த குறிப்புகள்:

1. இருப்பு நிலைக்குறிப்பு மற்றும் இலாப நஷ்டக் கணக்குகள் 1949-ம் வருடத்திய வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் அட்டவணை IIIல் கொடுக்கப்பட்டுள்ள படிவங்கள் A மற்றும் B ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் மற்றும் 1956-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டம் 211-ல் கண்டுள்ளபடியும் தயாரிக்கப்பட்டுள்ளன.

2. இவ்வாண்டில் மொத்தமுள்ள 173 கிளைகளும் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

3. இவ்வருடம் கடைப்பிடிக்கப்பட்ட கணக்கு வழக்கு முறைகளில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: கடன் வசூலாகும் பொருட்டு வழக்குகள் தொடுத்து நிலுவையிலுள்ள கணக்குகளில் வசூலாகும் பணம் இதர பொறுப்புகளும் ஒதுக்கீடுகளும் என்ற தலைப்பின் கீழ் அட்டவணை 5ல் காண்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு முன்பே வசூலாகி தனியாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.13 கோடி இப்பொழுது கடன்களில் இருந்து குறைக்கப்பட்டதால் இருப்பு நிலைக்குறிப்பு அட்டவணை 9 ல் கடன்கள் என்ற தலைப்பின் கீழ் காண்பிக்கப்படும் தொகை அந்த அளவுக்கு குறைந்திருந்தது. மேற்கண்ட முறை நுட்பமான கணக்கு வரையறைக்கு ஒத்திருந்தது.

4. கிளைகளுக்கிடையேயான வரவு செலவு கணக்குகள் 31.03.2006 வரை நேர் செய்யப்பட்டுள்ளன.

5. (i) பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க முதலீடுகள், கீழ்க்கண்ட 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன:

	புத்தக மதிப்பு (ரூ. கோடிகளில்)	மொத்த முதலீடுகளில் சதவீதம்
முதிர்வு காலம் வரை வைக்கக்கூடியவை	622.89	26.37*
விற்பனைக்கு கிட்டுபவை	1738.14	73.59
வியாபார நோக்கத்தோடு வைத்திருப்பவை	0.91	0.04

* 25 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளவை எளிதில் பணமாக்கக் கூடிய கடன் பத்திரங்கள் அடங்கியவை. முதிர்வு காலம் வரை வைக்கக்கூடியவை என்ற தலைப்பின் கீழ் உள்ள எளிதில் பணமாக்கக் கூடிய மொத்த கடன் பத்திரங்களுக்கும் மார்ச் 2006 கடைசிக்கும் இரண்டு வாரங்களுக்கு முந்திய வெள்ளிக்கிழமை நிலவரப்படி வங்கியால் கேட்டதும் கொடுக்கப்பட வேண்டிய மற்றும் கால வரையறைப்படி கொடுக்கப்பட வேண்டிய பொறுப்புகளுக்கும் உள்ள சதவீதம், பாரத ரிசர்வ் வங்கியின் வரையறையான 25 சதவீதத்துக்கும் குறைவாக 9.32 சதவீதமாக இருந்தது.

(ii) நடப்பு ஆண்டில் முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் முதிர்வு மதிப்பிற்கு கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கும் பட்சத்தில் அவ்வாறு கூடுதலாக

maturity and the amount amortized for the year is Rs.4.60 crore (previous year Rs. 1.62 crore)

(iii) A sum of Rs.24.84 crore has been provided as depreciation while shifting securities from "Available for Sale" to "Held to Maturity" category and Rs.0.23 crore while shifting from "Held for Trading" to "Available for Sale" category.

(iv) Profit on sale of securities held under "Held to Maturity" category amounting to Rs. 0.73 crore has been taken to profit and loss account and thereafter appropriated to Capital Reserve Account.

(v) The provision found to be excess in the case of securities held under "Available for Sale" category amounting to Rs.2.40 crore and "Held for Trading" amounting to Rs.0.13 crore has been credited to Profit and Loss Account and equivalent amount net of taxes and net of transfer to Statutory Reserve (Reserve Fund) as applicable to such excess provision has been appropriated to Investment Reserve Account in Schedule 2 - "Reserves and Surplus" under the head "Revenue and Other Reserves".

(vi) In accordance with the circular dated October 10, 2005 of the Reserve Bank of India and as decided by the Board, the balance in Investment Fluctuation Reserve to the extent of Rs.84.34 crore has been transferred to General Reserve during the year and included under the head "Revenue and other Reserves".

6. Additional disclosures

A. Capital

Items	Current Year	Previous Year
i) CRAR (%)	18.33*	19.74
ii) CRAR - Tier I capital (%)	17.60	16.22
iii) CRAR - Tier II Capital (%)	0.73	3.52
iv) Percentage of the share holding of the Government of India in nationalized banks	NA	NA
v) Amount of subordinated debt raised as Tier-II capital **	Nil	Nil

கொடுக்கப்பட்ட பணம் முதிர்வுகாலம் வரை வருடந்தோறும் பகிரப்பட்டு இவ்வருடத்துக்கான பணம் செலவு கணக்கில் எழுதப்படுகிறது. இத்தொகை இவ்வருடம் ரூ.4.60 கோடி (கடந்த வருடம் எழுதப்பட்ட தொகை ரூ.1.62 கோடி)

(iii) விற்பனைக்கு கிட்டும் வகையில் உள்ள முதலீடுகளை முதிர்வு காலம் வரை வைத்திருக்கக் கூடியவையாக மாற்றும்பொழுது ஏற்படக்கூடிய மதிப்பிழப்புக்காக ரூ.24.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வியாபார நோக்குடன் வைத்திருக்கும் முதலீடுகளை விற்பனைக்குக் கிட்டுபவையாக மாற்றும்பொழுது ரூ.0.23 கோடி மதிப்பிழப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(iv) முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் விற்பனை வாயிலாக ஈட்டிய இலாபமான ரூ.0.73 கோடி இலாப நஷ்டக் கணக்குக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு மூலதன ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

(v) விற்பனைக்கு கிட்டும் வகையில் உள்ள முதலீடுகளுக்காக செய்யப்பட்டிருந்த ஒதுக்கீட்டில் அதிகபட்சமான ரூ.2.40 கோடியும், வியாபார நோக்குடன் வைத்திருக்கும் முதலீடுகளுக்காக செய்யப்பட்டிருந்த ஒதுக்கீட்டில் அதிகபட்சமான ரூ.0.13 கோடியும், இலாப நஷ்டக் கணக்கில் சேர்க்கப்பட்டு இவ்வருமானத்துக்கான வரி மற்றும் சட்டபூர்வமான ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட வேண்டிய தொகையை கழித்து மீதமுள்ளவை "முதலீடுகள் மீதான ஒதுக்கீடு" என்ற கணக்குக்கு மாற்றப்படுகிறது. இது அட்டவணை 2ல் "ஒதுக்கீடுகள் மற்றும் எஞ்சியிருப்பவை" என்ற தலைப்பின் கீழ் "வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள்" என்ற உப தலைப்பில் உள்ளது.

(vi) பாரத நிசர்வ வங்கியின் 10.10.2005 தேதியிட்ட சுற்றறிக்கையின்படியும், இயக்குநர் குழுவின் முடிவின்படியும் முதலீடுகளின் மதிப்பிழப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.84.34 கோடி, நடப்பு வருடம் பொது ஒதுக்கீடு என்ற கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இது "வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள்" என்ற தலைப்பின் கீழ் உள்ள தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

6. கூடுதலாக வெளிப்படுத்த வேண்டியவை:

A. மூலதனம்

	நடப்பு வருடம்	கடந்த வருடம்
i. மூலதன தன்னிறைவு விகிதம்	18.33%*	19.74%
ii. மூலதன தன்னிறைவு விகிதம் முதல் தர மூலதனத்தை கணக்கிலெடுத்து	17.60%	16.22%
iii. இரண்டாம் தர மூலதனத்தை கணக்கிலெடுத்து	0.73%	3.52%
iv. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இந்திய அரசின் முதலீடு	NA	NA
v. இரண்டாம் தர மூலதனத்தில் சேர்க்க தகுதி வாய்ந்த நீண்டகால கடன்கள் **	NIL	NIL

* The reduction in CRAR is due to the deduction of Gross Deferred tax Assets from Tier I capital (as against net Deferred Tax Assets in the previous year) and also due to change in the directive of RBI requiring banks to maintain capital for market risk on securities held under "Available for Sale" category also in addition to securities under "Held for Trading" category.

* சென்ற வருடத்திலிருந்து இந்த வருடம் மூலதன தன்னிறைவு விகிதம் குறைந்ததற்கான காரணங்கள்:

வெவ்வேறு காலகட்டங்களில் வருமான வரி செலுத்துவது மற்றும் திரும்ப பெறுவது தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்துக்களின் மதிப்பு முந்தைய ஆண்டில் அவ்வாறாக ஏற்பட்ட பொறுப்புகளை கழித்து நிகரத்தொகை மூலதனத்திலிருந்து குறைக்கப்பட்டதற்கு மாறாக இவ்வருடம் பொறுப்புகளை கழிக்காமல் மொத்தத் தொகை மூலதனத்தில் கழிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்காடியில் ஏற்படுகின்ற மாற்றத்தைக் கருத்தில் கொண்டு வியாபார நோக்கோடு வைத்திருக்கும் முதலீடுகளின் மீது எதிர்பார்க்கும் இழப்புக்காக வைக்க வேண்டிய மூலதனம் விற்பனைக்குக் கீட்டுமாறு வைத்திருக்கும் முதலீடுகளின் மீது எதிர்பார்க்கும் இழப்புக்கும் வைக்க வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி பரிந்துரைத்ததும் ஒரு காரணமாகும்.

** The total amount of subordinated debt through borrowings from Head Office for inclusion in Tier II capital is to be disclosed in the balance sheet under the head 'Subordinated loan in the nature of long term borrowings in foreign currency from Head Office'.

** தலைமை அலுவலகத்திலிருந்து இரண்டாம் தர மூலதனத்தில் சேர்க்கும் பொருட்டு வாங்கப்பட்ட கடன்கள் இருப்பு நிலைக்கணக்கில் "தலைமை அலுவலகத்திலிருந்து அந்நியச் செலாவணியாக வாங்கப்பட்ட நீண்ட கால கடன்கள்" என வெளிப்படுத்தப்பட வேண்டும்.

B. Investments

முதலீடுகள்

(Rs. In crore)

ரூ.கோடிகளில்

Items வகைகள்	Current Year நடப்பு வருடம்	Previous Year கடந்த வருடம்
1. Value of Investments முதலீடுகளின் மதிப்பு		
(i) Gross Value of Investments முதலீடுகளின் மொத்த மதிப்பு		
(a) In India இந்தியாவில்	2369.84	2297.77
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
(ii) Provisions for Depreciation தேய்மானத்திற்கான ஒதுக்கீடுகள்		
(a) In India இந்தியாவில்	7.90	12.20*
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
(iii) Net Value of Investments முதலீடுகளின் நிகர மதிப்பு		
(a) In India இந்தியாவில்	2361.94	2285.57
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
2. Movement of provisions held towards depreciation on investments முதலீடுகளின் தேய்மானத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் மாற்றம்		
(i) Opening balance ஆரம்ப இருப்பு	10.20	1.55
(ii) Add: Provisions made during the year இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது	0.23	20.01
(iii) Less: Write-off/ write-back of excess provisions during the year இவ்வாண்டு கூடுதலான ஒதுக்கீடு திருப்பி எடுக்கப்பட்டது	2.53	11.36
(iv) Closing balance இறுதி இருப்பு	7.90	10.20

* Including provision for non performing investment

வருவாய் ஈட்டாத முதலீட்டுக்கான ஒதுக்கீட்டையும் சேர்த்து

i. Repo Transactions : During the year the Bank is not having any market deal of Repo / Reverse Repo in securities except lending and borrowing under Liquidity Adjustment Facility (LAF) of RBI.

இவ்வாண்டு வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்திரவாதத்துடன் விற்கும் முகமாக பாரத ரிசர்வ் வங்கியால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தவிர்த்து அங்காடியில் நிலவும் இது சம்பந்தமான வாணிபத்தினை வங்கி மேற்கொள்ளவில்லை.

(Rs. In crore)
ரூ.கோடிகளில்

	Minimum outstanding during the year குறைந்த அளவு	Maximum outstanding during the year அதிகமான அளவு	Daily Average outstanding during the year இவ்வருடத்தில் ஒரு நாளின் சராசரி நிலுவை	Outstanding As on March 31, 2006 31.03.2006 அன்று உள்ள அளவு
Securities sold under repos திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்திரவாதத்துடன் விற்கப்பட்ட முதலீடுகளின் மீது வாங்கிய கடன்	0.00	89.25	3.31	0.00
Securities purchased under reverse repos திரும்ப பணமாக்கும் உத்திரவாதத்துடன் வாங்கப்பட்ட முதலீடுகளின் மீது கொடுத்த கடன்	0.00	84.00	3.83	26.25

ii. Non-SLR Investment Portfolio

சட்டபூர்வமாக எளிதில் பணமாக்கக் கூடிய முதலீடுகள் அல்லாதவை, அவற்றை வெளியிட்டவர்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன:

a) Issuer composition of Non SLR investments

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

No. எண்	Issuer வெளியீட்டாளர்	Amount மொத்த தொகை	Extent of Private Placement தனிப்பட்ட முறையில் விநியோகித்ததன் அளவு	Extent of 'Below Investment Grade' Securities தகுதியான தரத்துக்குக் குறைந்தவை	Extent of 'Unrated' Securities தரம் நிர்ணயிக்கப்படாதவை	Extent of 'Unlisted' Securities பட்டியலில் இடம் பெறாதவை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
(i)	PSUs பொதுத்துறை நிறுவனங்கள்	705.74	642.20	129.90	43.00	340.30
(ii)	FIs நிதிநிறுவனங்கள்	83.00	83.00	20.00	5.00	24.00

(iii)	Banks வங்கிகள்	37.53	37.30	0.20	0.60	0.60
(iv)	Private Corporate பொதுத்துறை அல்லாத கம்பெனிகள்	1.15	0.11	Nil	Nil	0.11
(v)	Subsidiaries / Joint Ventures இணை நிறுவனங்கள் / கூட்டு நிறுவனங்கள்	Nil	Nil	Nil	Nil	Nil
(vi)	Others மற்றவை	74.31	62.06	Nil	Nil	Nil
(vii)	Provision held towards depreciation தேயமானத்திற் கான ஒதுக்கீடு	7.67	X X X	X X X	X X X	X X X
	Total மொத்தம்	894.06	824.67	150.10	48.60	365.01

The amounts reported under columns 4, 5, 6, and 7 need not be mutually exclusive.

4, 5, 6 மற்றும் 7 வது கட்டங்களில் உள்ள தொகைகள் ஒன்றில் குறிப்பிட்டது ஏனையவற்றில் உடன்படாதவையாக இருக்காது.

b) Non performing Non-SLR investments

வருவாய் ஈட்டாத சட்டபூர்வமாக எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகள் அல்லாதவை

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

Particulars விபரங்கள்	Amount தொகை
Opening balance ஆரம்ப இருப்பு	10.00
Additions during the year since 1st April, 2005 2005 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து கூடுதலாக சேர்ந்தவை	0.00
Reductions during the above period அதே காலத்தில் கழிக்கப்பட வேண்டியவை	4.00
Closing balance இறுதி இருப்பு	6.00
Total provisions held மொத்த ஒதுக்கீடுகள்	0.00

The Non-performing investment to the tune of Rs.6 crore has been realized subsequent to 31.03.2006 but before finalisation of accounts and hence no provision is considered necessary as per accounting norms.

வருவாய் ஈட்டாத முதலீடுகள் ரூ.6.00 கோடியும், 31.03.2006 தேதிக்குப் பிறகு, ஆனால் இருப்பு நிலைக்கணக்கு இறுதி செய்யப்படுவதற்கு முன்பே பணமாக்கப்பட்டு விட்டதால் கணக்கு வழக்கு நெறிமுறைப்படி ஒதுக்கீடு தேவை என கருதப்படவில்லை.

C. Derivatives

The Bank has not entered into any forward rate agreement/interest rate swap or exchange traded interest rate derivative during the year.

வட்டி விகிதத்தில் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை ஈடுகட்டும் வகையில் ஒப்பந்த வணிகம் எதையும் வங்கி மேற்கொள்ளவில்லை.

D. Asset Quality

சொத்துக்களின் தரம்

i. Non-Performing Asset

வருமானம் ஈட்டாத சொத்துக்கள்

(Rs. in Crore)

ரூ.கோடிகளில்

Items வகைகள்	Current Year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Net NPAs to Net Advances (%) நிகர கடன்களில் வருமானம் ஈட்டாத நிகர கடன்களின் விகிதம் (%)	2.17%	2.95%
(ii) Movement of NPAs (Gross) வருமானம் ஈட்டாத மொத்த கடன்களில் மாற்றங்கள்		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	321.13	319.38
(b) Additions during the year இந்த வருடத்தில் கூடுதலாக சேர்ந்தவை	79.81	47.59
(c) Reductions during the year இந்த வருடத்தில் கழிக்கப்பட்டவை	170.36*	45.84
(d) Closing balance இறுதி இருப்பு	230.58	321.13
(iii) Movement of Net NPAs வருமானம் ஈட்டாத நிகரகடன்களில் மாற்றங்கள்		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	76.99	105.08
(b) Additions during the year இந்த வருடத்தில் கூடுதலாக சேர்ந்தவை	40.10	41.02
(c) Reductions during the year இந்த வருடத்தில் கழிக்கப்பட்டவை	49.17	69.11
(d) Closing balance இறுதி இருப்பு	67.92**	76.99
(iv) Movement of provisions for NPAs(excluding provisions on standard assets) வருமானம் ஈட்டாத நிகர கடன்களுக்கான ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் (தரமானகடன்களுக்கான ஒதுக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	181.78	155.78
(b) Provisions made during the year இந்த வருடம் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள்	11.50	26.00
(c) Write-off/ write-back of excess provisions தள்ளுபடி செய்யப்பட்டது/ கூடுதலான ஒதுக்கீடு திருப்பி எடுக்கப்பட்டது	33.00	Nil
(d) Closing balance இறுதி இருப்பு	160.28	181.78

* Reductions during the year include Rs.39.25 crore and Rs.11.13 crore representing interest debited and recoveries made in suit filed accounts, kept in Interest Suspense and Suspense Suit filed Accounts respectively till 31.03.2005 and credited back to the loan accounts.

கடனை திருப்பி செலுத்தாத போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருக்கும் பட்சத்தில் 31.03.2005 வரை அந்தக் கணக்குகளின் மீதான வருவாயில் கணக்கிடப்படாத வட்டி ரூ.39.25 கோடி மற்றும் அவ்வாறான கணக்குகளில் வசூலாகி கணக்கில் வரவு வைக்காமல் தனியாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.13 கோடி அந்தந்த கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

**In addition to Provision for Bad & Doubtful Debts, a sum of Rs.2.38 crore being claim received from ECGC / DICGC and kept separately has been deducted to arrive at net NPAs.

வைப்பு நிதி மற்றும் கடன்கள் காப்பு ஆணையம் / ஏற்றுமதி கடன் காப்பு ஆணையத்திடமிருந்து பெற்று தனியாக வைத்திருக்கும் ஈட்டுத் தொகை ரூ.2.38 கோடி வருமானம் ஈட்டாத நிகர கடன்களில் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ii. Details of Loan Assets subjected to Restructuring

திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட கடன்களின் விபரங்கள்

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

Item வகை	Current year நடப்பு ஆண்டு	Previous year முந்தைய ஆண்டு
(i) Total amount of loan assets subjected to restructuring, rescheduling, renegotiation; திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மொத்த கடன்கள்	22.33	38.22
of which under CDR இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மொத்த கடன்கள்	14.07	16.30
(ii) The amount of Standard assets subjected to restructuring, rescheduling, renegotiation; திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரமான கடன்களாகப் பிரிக்கப்பட்டவை	16.61	33.69
of which under CDR இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரமான கடன்களாகப் பிரிக்கப்பட்டவை	14.07	16.30
(iii) The amount of Sub-Standard assets subjected to restructuring, rescheduling, renegotiation; திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரம் குறைந்த கடன்கள்	4.30	4.14
of which under CDR இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரம் குறைந்த கடன்கள்	Nil	Nil
(iv) The amount of Doubtful assets subjected to restructuring, rescheduling, renegotiation; திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடன்கள்	1.42	0.39
of which under CDR இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடன்கள்	Nil	Nil
Note: [(i) = (ii)+(iii)+(iv)]		

iii. Details of financial assets sold to Securitisation / Reconstruction Company for Asset Reconstruction

கடன் வாங்கியவர்களின் பிணைய சொத்துக்களை கடன் தொகையினை வசூல் செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக அமைப்புக்கு விற்கப்பட்ட சொத்துக்கள் விவரம்

Item வகை	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) No. of accounts கணக்குகளின் எண்ணிக்கை	Nil	Nil
(ii) Aggregate value (net of provisions) of accounts sold to SC/RC கடன் தொகையினை வசூல் செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக அமைப்புக்கு விற்க கணக்குகளின் மொத்த மதிப்பு (ஒதுக்கீடுகள் நீங்கலாக)	Nil	Nil
(iii) Aggregate consideration மொத்த மதிப்பீடு	Nil	Nil
(iv) Additional consideration realized in respect of accounts transferred in earlier years முந்தைய வருடங்களில் மாற்றப்பட்ட கணக்குகளிலிருந்து வசூலான தொகை	Nil	Nil
(v) Aggregate gain/loss over net book value நிகர புத்தக மதிப்பில் ஈட்டிய மொத்த இலாபம் / நஷ்டம்	Nil	Nil

iv. Provisions on Standard Asset

தரமான கடன்கள் மீதான ஒதுக்கீடு

Rs. In crore
ரூ.கோடிகளில்

Item வகை	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
Provisions towards Standard Assets தரமான கடன்களின் மீதான ஒதுக்கீடு	10.95	7.45

E. Business Ratios

வங்கியின் செயலாக்கத்தை பறைசாற்றும் வியாபார விகிதங்கள்

Items வகைகள்	Current Year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Interest Income as a percentage to Working Funds \$ வட்டி வருமானத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	9.03%	9.49%
(ii) Non-interest income as a percentage to Working Funds \$ வட்டி வகையில் அல்லாத வருமானத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	1.36%	1.26%
(iii) Operating Profit as a percentage to Working Funds \$ செயல்பாட்டின் வழியாக ஈட்டிய மொத்த இலாபத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	3.28%	3.23%
(iv) Return on Assets@ வருமானத்திற்கும் சொத்து மதிப்பிற்கும் உள்ள விகிதம் @	1.67%	1.52%
(v) Business (Deposits plus advances) per employee # (Rs. in lakhs) வைப்பு நிதி மற்றும் கடன்கள் அடிப்படையில் ஊழியர்களின் தனிநபர் வியாபாரம் # (ரூ.இலட்சத்தில்)	358.29	316.97
(vi) Profit per employee (Rs. in lakhs) ஊழியர்களின் தனிநபர் இலாபம் (ரூ.இலட்சத்தில்)	4.41	3.60

\$ Working funds are reckoned as average of total assets (excluding accumulated losses, if any) as reported to Reserve Bank of India in Form X under Section 27 of the Banking Regulation Act, 1949, during the 12 months of the financial year.

\$ நடப்பு நிதி என்பது ரிசர்வ் வங்கிக்கு 1949ம் வருடத்திய வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 27ன் கீழ் நிதியாண்டில் 12 மாதங்களும் அனுப்பும் படிவம் Xல் குறிப்பிட்டுள்ள மொத்த சொத்து மதிப்பின் சராசரியாகும்.

@ 'Return on Assets is with reference to average working funds (i.e. total of assets excluding accumulated losses, if any).

@ வருமானத்திற்கும் சொத்து மதிப்பிற்கும் உள்ள விகிதம் சராசரி நடப்பு நிதியைச் (மொத்த சொத்து மதிப்பில் கூட்டப்பட்ட நஷ்டங்கள் ஏதேனும் இருந்தால் அவை நீங்கலாக) சார்ந்திருக்கிறது.

For the purpose of computation of business per employee (deposits plus advances) inter bank deposits are excluded.

ஊழியர்களின் தனிநபர் வியாபாரம் கணக்கிடப்படும் பொழுது வங்கிகளுக்கிடையேயான வைப்பு நிதி தவிர்க்கப்பட்டுள்ளது.

F. Asset Liability Management

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகை

Maturity pattern of certain items of assets and liabilities

பொறுப்புகள் மற்றும் சொத்துகளின் முதிர்வு நிலை

(Rs. in crore)

ரூ.கோடிகளில்

	1 to 14 days	15 to 28 days	29 days to 3 months	Over 3 months & up to 6 months	Over 6 months & up to 1 year	Over 1 year & up to 3 years	Over 3 years & up to 5 years	Over 5 years	Total
	1 முதல் 14 நாட்கள் வரை	15 முதல் 28 நாட்கள் வரை	29 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை	3 மாதங்களுக்கு மேல் 6 மாதங்கள் வரை	6 மாதங்களுக்கு மேல் ஒரு வருடம் வரை	1 வருடத்திற்கு மேல் 3 வருடங்கள் வரை	3 வருடங்களுக்கு மேல் 5 வருடங்கள் வரை	5 வருடங்களுக்கு மேல்	மொத்தம்
Deposits வைப்பு நிதி	399.53	196.57	526.74	502.93	1172.30	2118.53	102.69	183.58	5202.87
Advances வழங்கப்பட்ட கடன்கள்	138.02	127.99	369.20	375.95	709.26	1039.03	244.74	122.20	3126.39
Investments முதலீடுகள்	19.41	4.92	13.00	2.50	96.15	566.72	589.37	1069.87	2361.94
Borrowings வாங்கிய கடன்கள்	20.00	0.00	0.03	0.51	0.51	1.46	0.63	0.00	23.14
Foreign Currency assets அந்நிய செலாவணி சொத்துக்கள்	20.16	4.90	10.74	0.93	0.00	0.05	0.00	0.00	36.78
Foreign Currency liabilities அந்நிய செலாவணி பொறுப்புகள்	7.10	0.19	1.70	2.68	6.51	8.01	0.55	0.00	26.74

G. Lending to Sensitive Sector

பாதிப்பை உடனே வெளிப்படுத்தக்கூடிய துறைகளுக்கான கடன்கள்

i. Exposure to Real Estate Sector

அசையாத சொத்துக்களின் மீதான வியாபாரத் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள்

Category பிரிவுகள்	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
<p>a) Direct exposure நேரடியாக வழங்கப்பட்டவை</p> <p>(i) Residential Mortgages – Lendings secured by Mortgage of residential properties that is or will be occupied by the borrower or that is rented குடியிருப்புகளின் மீதான கடன்கள் - கடன் வாங்குபவரின் சொந்த உபயோகத்திற்காக அல்லது வாடகைக்காக உள்ள குடியிருப்புகளை அடமானமாகக் கொண்டது</p> <p>a. Individual housing loans up to Rs.15 lakhs வீட்டுக்கடன் தலா ரூ.15 இலட்சம் வரை</p> <p>b. Individual housing loans above Rs.15 lakhs வீட்டுக்கடன் தலா ரூ.15 இலட்சத்துக்கும் மேல்</p> <p>(ii) Commercial Real Estate – Lendings secured by mortgages on commercial real estates (office buildings, retail space, multi-purpose commercial premises, multi-family residential buildings, multi-tenanted commercial premises, industrial or warehouse space, hotels, land acquisition, development and construction, etc.). Exposure included non-fund based (NFB) limits also; வணிக வளாகங்கள்</p> <p>(iii) Investments in Mortgage Backed Securities (MBS) and other securitised exposures – சொத்துக்கள் ஜாமீனாகக் கிடைக்கும் வகையிலான முதலீடுகள்</p> <p>a. Residential குடியிருப்புகள்</p> <p>b. Commercial Real Estate வணிக வளாகங்கள்</p>	<p>104.41</p> <p>18.37</p> <p>37.16</p> <p>Nil</p> <p>Nil</p>	<p>68.65</p> <p>8.78</p> <p>22.83</p> <p>Nil</p> <p>Nil</p>
<p>b) Indirect Exposure மறைமுகமாக வழங்கப்பட்டவை</p> <p>Fund based and non-fund based exposures on National Housing Bank (NHB) and Housing Finance Companies (HFCs) பணப்பட்டுவாடா மூலமாக அல்லது பணப்பட்டுவாடா அல்லாத வகையில் தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவை</p>	<p>Nil</p>	<p>Nil</p>

ii. Exposure to Capital Market

பணப்பரிமாற்று சந்தை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள்

Items வகைகள்	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Investments made in equity shares பங்குகள் மீதான முதலீடுகள்	1.55	0.85
(ii) Investments in bonds/ convertible debentures கடன் பத்திரங்கள் மீதான முதலீடுகள்	-	-
(iii) Investments in units of equity-oriented mutual funds பங்குகளாக மாற்றத்தக்க பரஸ்பர நிதி மீதான முதலீடுகள்	12.25	0.72
(iv) Advances against shares to individuals for investment in equity shares (including IPOs/ESOPs), bonds and debentures, units of equity oriented mutual funds கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்காக கொடுக்கப்பட்ட பங்குகளின் மீதான தனிநபர் கடன்கள்	1.49	6.30
(v) secured and unsecured advances to stock brokers and guarantees issued on behalf of stockbrokers and market makers பங்குச்சந்தை தரகர்களுக்கும், பங்குச்சந்தையை உருவாக்குபவர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஈட்டின் பேரில் மற்றும் ஈட்டின் பேரில் இல்லாத கடன்கள்	7.33	5.42
Total Exposure to Capital Market பணப்பரிமாற்றுச் சந்தை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள்	22.62	13.29
(i+ii+iii+iv+v)		
(vi) Of (v) above, the total finance extended to stockbrokers for margin trading. பங்குச்சந்தை தரகர்களுக்கு முதலீடுகளை வாங்கத் தேவையான பணத்தைப் புரட்டும் வகையில் வழங்கப்பட்ட கடன்கள் (மேலே(v)ல் உள்ளடங்கியது)	Nil	Nil

iii. Risk Category wise Country Exposure

Pursuant to the Circulars dated February 09, 2003 and June 17, 2004 issued by RBI on country risk management the following are the Bank's country risk exposure based on the country risk classification provided by Export Credit Guarantee Corporation (ECGC).

நாட்டின் இடர்பாடு மேலாண்மை சம்பந்தமாக பாரத ரிசர்வ் வங்கியின் 09.02.2003 மற்றும் 17.06.2004 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, ஏற்றுமதி கடன் காப்பு ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட வணிகத்தின் மூலம் ஈட்டிய அந்நியச் செலாவணி கையிருப்பின் மதிப்பில் ஏற்படும் இடர்பாடு காரணமாக ஒவ்வொரு நாட்டையும் வகைப்படுத்திய விவரங்கள் கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகின்றன:

Rs. in crore
ரூ.கோடிகளில்

Risk Category	Exposure (net) as at March 31, 2006 மார்ச் 31, 2006 ல் நிகர நிலுவைகள்	Provision held as at March, 2006 மார்ச் 2006 ல் ஒதுக்கீடு	Exposure(net) as at March 31, 2005 மார்ச் 31, 2005 ல் நிகர நிலுவைகள்	Provision held as at March 31, 2005 மார்ச் 31, 2005 ல் ஒதுக்கீடு
Insignificant குறிப்பிடும் வகையில் அல்லாமல்	7.18	Nil	22.43	Nil
Low குறைந்த	7.96	Nil	5.15	Nil
Moderate மிதமான	4.72	Nil	4.83	Nil
High அதிகமான	1.07	Nil	1.85	Nil
Very High மிக அதிகமான	0.25	Nil	1.44	Nil
Restricted தடைசெய்யப் பட்ட	0.06	Nil	0.08	Nil
Off-credit கடன் நிறுத்தி வைக்கப் பட்ட	0.20	Nil	Nil	Nil
Total மொத்தம்	21.44	Nil	35.78	Nil

As the country-wise net funded exposure does not exceed 1% of the Bank's total assets for any country, no provision is required for the risk involved.

தனிப்பட்ட எந்த நாட்டுடனும் மேற்கொள்ளப்பட்ட வணிகத்தின் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பு வங்கியின் மொத்த சொத்துமதிப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த காரணத்தால் ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.

iv. Details of Single Borrower Limit (SGL), Group Borrower Limit (GBL) exceeded by the bank -- NIL

தனிப்பட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்துக்கு வங்கியால் வழங்கப்பட்ட மொத்தக்கடன் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் இல்லை.

H. Miscellaneous

மற்றவை

i. Amount of Provisions made for Income-tax during the year:

இந்த வருடத்திற்கான வருமான வரி ஒதுக்கீடு

Rs. in crore
ரூ.கோடிகளில்

	Current year நடப்பு ஆண்டு	Previous year முந்தைய ஆண்டு
Provision for Income Tax (including provision for FBT Rs. 3.50 crore) வருமான வரிக்கான ஒதுக்கீடு (உதிரி நன்மை வரிக்காக ஒதுக்கப்பட வேண்டிய ரூ.3.50 கோடியும் சேர்த்து)	46.32	53.50

ii. Disclosure of Penalties imposed by RBI : RBI has imposed a penalty of Rs.5 lakhs on 26.04.2006 for violation of RBI directives/KYC norms.

பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலை கடைப்பிடிக்கவில்லை / வாடிக்கையாளர்களை அறியும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக பாரத ரிசர்வ் வங்கியால் 26.04.2006 அன்று ரூ.5.00 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

iii. Break up of 'Provisions and Contingencies' shown under the head Expenditure in Profit and Loss Account

செலவினங்கள் என்ற தலைப்பின் கீழ் இலாப நஷ்டக் கணக்கில் காட்டப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் வகைக்கான விபரங்கள்

Rs. in crore
ரூ.கோடிகளில்

	Current Year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
Provisions for depreciation on Investment net of excess provision withdrawn முதலீடுகளின் மதிப்பிழப்பிற்கான ஒதுக்கீடுகள் (கூடுதலான ஒதுக்கீட்டை திரும்ப பெற்றது நீங்கலாக)	27.14	16.99
Provisions for depreciation on Non Performing Investment வருவாய் ஈட்டாத முதலீட்டுக்கான ஒதுக்கீடுகள்	Nil	2.00
Provision towards NPA வருவாய் ஈட்டாத கடனுக்கான ஒதுக்கீடுகள்	11.50	26.00
Provision towards Standard Asset தரமான கடன்களுக்கான ஒதுக்கீடுகள்	3.50	Nil
Provision made towards Income tax வருமான வரிக்கான ஒதுக்கீடு	46.32	53.50
Other Provision and Contingencies (with details) இதர ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் (விவரங்களுடன்)		
Deferred Tax தள்ளி வைக்கப்பட்டுள்ள வரிகள்	9.26	(-)6.63

7. Disclosure Requirements as per Accounting Standards where RBI has issued guidelines in respect of disclosure items for Notes on Accounts:

பாரத ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்க வெளியிடப்பட வேண்டிய கணக்குமுறைக் குறிப்புகள்

i. Accounting Standard 17 - Segment Reporting

கணக்கு முறை 17 - பிரிவுகளுக்கான விளக்கம்

The Bank's operations are classified into two primary business segments viz., Treasury and Banking operations. Treasury Operations mainly comprise of Trading in Investments and Banking Operations comprise of all other activities. Interest and other costs have been allocated on reasonable basis.

வங்கியானது தனது செயல்பாட்டை இரண்டு வகையான வியாபாரப் பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை வங்கித்துறை செயலாக்கம் சம்பந்தப்பட்டது மற்றும் முதலீடு சம்பந்தப்பட்டது என்பவை ஆகும். வட்டி மற்றும் இதர செலவுகள் இரண்டு வியாபாரப் பகுதிக்கும் இடையே நியாயமான முறையில் பகிர்வு செய்யப்பட்டுள்ளன.

PART A: Operational Segments:

செயலாக்கத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டவை

(Rs. in crore)
ரூ.கோடிகளில்

Business Segments- Particulars வியாபாரப் பிரிவு விவரங்கள்	Treasury முதலீடு சம்பந்தமாக		Other banking operations வங்கித்துறை செயலாக்கம் சம்பந்தமாக		Total மொத்தம்	
	31.03.2006	31.03.2005	31.03.2006	31.03.2005	31.03.2006	31.03.2005
Revenue வருவாய்	265.84	267.39	365.10	313.27	630.94	580.66
Result – Profit / (Loss) முடிவு - இலாபம்/நஷ்டம்	101.86	110.91	150.96	122.45	252.82	233.36
Unallocated expenses பகிரப்படாத செலவுகள்	--	--	--	--	105.31	102.08
Operating profit மொத்த இலாபம்	--	--	--	--	147.51	135.85
Income taxes வருமான வரி	--	--	--	--	46.32	53.50
Extra-ordinary profit/loss வழக்கத்துக்கு மாறான இலாபம் / நஷ்டம்	--	--	--	--	--	--
Net profit நிகர இலாபம்	--	--	--	--	101.19	82.35
OTHER INFORMATION மற்ற விபரங்கள்						
Segment assets பிரிவுகளுக்கான சொத்துக்கள்	1839.55	2029.97	4256.33	3570.73	6095.88	5600.70
Unallocated assets பகிரப்படாத சொத்துக்கள்	--	--	--	--	6.85	16.11
Total assets மொத்த சொத்துக்கள்	--	--	--	--	6102.73	5616.81
Segment liabilities பிரிவுகளுக்கான பொறுப்புகள்	2206.97	1631.19	3234.48	3505.78	5441.45	5136.97
Unallocated liabilities பகிரப்படாத பொறுப்புகள்	--	--	--	--	661.28	479.84
Total liabilities மொத்த பொறுப்புகள்	--	--	--	--	6102.73	5616.81

PART B Geographic Segments

வியாபார இடத்தை பொறுத்த பிரிவுகள்

Particulars விபரங்கள்	Domestic உள்நாட்டில்		International வெளிநாட்டில்		Total மொத்தம்	
	31.03.2006	31.03.2005	31.03.2006	31.03.2005	31.03.2006	31.03.2005
Revenue வருவாய்	630.94	580.66	--	--	630.94	580.66
Assets சொத்துக்கள்	6102.73	5616.81	--	--	6102.73	5616.81

ii. Accounting Standard 18 - Related Party disclosures

கணக்கு முறை 18 - வியாபாரத்தை நடத்தும் நபர்கள் வங்கியுடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் வெளிப்படை விளக்கங்கள்

Key Management Personnel
முக்கிய நிர்வாகி

Thiru S. Radhakrishnan,
Chairman and Chief Executive Officer

திரு.S.இராதாகிருஷ்ணன்
வங்கித் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

Period
காலம்

01.04.2005 to 31.03.2006

Remuneration paid
வழங்கப்பட்டுள்ள ஊதியம்

Rs.8,06,942/-

iii. Accounting Standard 22 - Accounting for Taxes on Income

கணக்கு முறை 22 - வருமானம் மீதான வரி கணக்கீடு

In respect of Income Tax, the assessment has been completed up to the Assessment Year 2005-06. Appeals are pending with Income Tax Appellate Tribunal and Commissioner of Income Tax (Appeals) for various years. No provision is considered necessary for the disputed income tax on the basis of favourable decisions.

வருமான வரிக்கணக்கைப் பொறுத்தமட்டில் மதிப்பீட்டு வருடம் 2005-06 வரையிலான மதிப்பீடு முடிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கான மேல் முறையீடுகள் வருமான வரி தீர்ப்பாயம் மற்றும் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. வங்கிக்கு சாதகமான தீர்ப்புகளை எதிர்நோக்கி வழக்கு நிலுவையில் உள்ள வருமான வரி கணக்குகளுக்கு ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

The bank has adopted Accounting Standard-22 (Accounting for Taxes on Income) issued by the Institute of Chartered Accountants of India. Consequently, the bank had recorded the cumulative net Deferred Tax Asset of Rs.16.11 crore relating to the period up to 31.03.2005 arising out of timing difference as an accretion to the General Reserve. The amount charged to Profit and Loss account during the year is Rs.9.26 crore and the net Deferred Tax Asset stands reduced to Rs.6.85 crore as on 31.03.2006.

வருமானம் மீதான வரியை கணக்கிடுவதில் பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்குமுறை எண் 22 கையாளப்பட்டுள்ளது. அதன் பயனாக வெவ்வேறு காலகட்டத்தில் வருமான வரி செலுத்துவது மற்றும் திரும்பப் பெறுவது தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்துக்களின் நிகர மதிப்பு 31.3.2005 வரை ரூ.16.11 கோடிகளாக கணக்கிடப்பட்டு அதற்கு சமமான தொகை பொது ஒதுக்கீடு என மாற்றப்பட்டுள்ளது. இந்த வருட இலாப நஷ்டக் கணக்கில் செலவாக ரூ.9.26 கோடி எழுதப்பட்டதால், வருமான வரி கட்டுவது மற்றும் திரும்பப் பெறுவதை தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட நிகர சொத்து மதிப்பு 31.03.2006 தேதியன்று ரூ.6.85 கோடியாக குறைந்துள்ளது.

The major components of deferred tax assets/liabilities as at 31.03.2006 arising out of timing difference are as follows;

31.3.2006 தேதியன்று வருமான வரி கட்டுவது மற்றும் திரும்பப் பெறுவதை தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்து மற்றும் பொறுப்புகளின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Particulars விவரங்கள்	Deferred tax Asset சொத்துக்கள்	(Rs. in crore) ரூ.கோடிகளில்
		Deferred tax Liability பொறுப்புகள்
Depreciation on Fixed Assets அசையாத சொத்துக்கள் மீதான தேய்மானம்		2.81
Interest accrued on Govt. securities/bonds but not due முதலீடுகள் மீதான வட்டி வருமானமாக எடுக்கப்பட்டு காலக்கெடு வராததால் பெறப்படாதவை		6.88

Profit on Sale of Assets சொத்துக்களின் விற்பனை மூலம் ஈட்டிய இலாபம்		0.10
NPA Provisions வருவாய் ஈட்டாத கடன்கள் மீதான ஒதுக்கீடுகள்	(15.47)	
Amortisation of premium /depreciation on Investments முதலீடுகளின் வாங்கிய விலைக்கும் முகமதிப்பு விலைக்கும் உள்ள வித்தியாசத்துக்காக மற்றும் முதலீடுகளின் மதிப்பிழப்பிற்காக ஒதுக்கப்பட்டவை		2.29
Provision for retirement benefit, etc ஓய்வூதியத்துக்கான ஒதுக்கீடுகள்	(3.14)	
Provision for Contingencies and Intangible Assets எதிர்பாராத செலவுகள் மற்றும் உருவகப்படுத்த முடியாத சொத்துக்களுக்கான ஒதுக்கீடுகள்	(0.32)	
Deferred tax asset/liability வருமான வரி கட்டுவது மற்றும் திரும்பிப் பெறுவதை தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்	(18.93)	12.08

iv. Accounting Standard 23 - Accounting for Investments in Associates in Consolidated Financial Statements :

கணக்கு முறை 23 - கூட்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்த நிதி அறிக்கையில் வெளிப்படுத்த வேண்டியவை

The Bank has no subsidiary and hence the need for consolidation of financial statements does not arise.

வங்கிக்கு துணை நிறுவனம் ஏதும் இல்லாததால் நிதி அறிக்கைகளை ஒருங்கிணைத்து வழங்கத் தேவையில்லை.

v. Other Accounting Standards

இதர கணக்கு முறைகள்

Earnings Per Share - Accounting Standard 20

ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபம் - கணக்கு முறை 20

Items வகைகள்	Amount (Rs.)
	2005 – 2006
Earnings for the year மொத்த வருவாய்	10119.00 lakhs
Basic weighted average number of shares பங்குகளில் அறுதியிட்ட சராசரி எண்ணிக்கை	2,84,454
Basic EPS (in Rs.) ஒவ்வொரு பங்கும் ஈட்டிய அடிப்படை இலாபம்	3557.42
Diluted weighted average number of shares பங்குகளின் தளர்த்தப்பட்ட அறுதியிட்ட சராசரி எண்ணிக்கை	2,84,454
Diluted EPS (in Rs.) ஒவ்வொரு பங்கும் ஈட்டிய தளர்த்தப்பட்ட இலாபம்	3557.42
Nominal value of shares –Basic பங்குகளின் பெயரளவிலான மதிப்பு – அடிப்படை	28.45 lakhs
Nominal value of shares – Diluted பங்குகளின் பெயரளவிலான மதிப்பு – தளர்த்தப்பட்டது	28.45 lakhs

Intangible assets - Accounting Standard 26

உருவகப்படுத்தமுடியாத சொத்துக்கள் - கணக்கு முறை 26

Depreciation on software is calculated on straight line method at 33.33% in compliance with Accounting Standard 26.

மென்பொருள் மீதான தேய்மானம் கணக்கு முறை 26 - ல் கண்டுள்ளபடி 33.33% கணக்கிடப்பட்டுள்ளது.

8. In respect of certain branches / offices where information was inadequate, the data available at Controlling / Head office was considered.

சில கிளை அலுவலகங்களால் வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லாததால் தலைமை அலுவலக மற்றும் ஏனைய கட்டுப்பாட்டு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் கருதப்பட்டுள்ளன.

9. Previous year's figures have been regrouped wherever necessary to conform to this year's classification.

பழைய வருடத்துக் கணக்குகள் இவ்வருடத்துக்கு ஒத்துப்போகமாறு தேவையான அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

10. Figures have been rounded off to the nearest thousand rupees.

தொகைகள் ரூபாய் ஆயிரம் அளவுக்கு சுருக்கி எடுக்கப்பட்டுள்ளன.

Sd/ S. Radhakrishnan

Chairman

தலைவர்

Sd/ B.Ramachandra Adityan

Sd/ R.Kannan Adityan

Sd/ A.Rajagopalan

Directors

Sd/ V.Bhaskaran

Sd/ P.H.Arvinth Pandian

Sd/ P.Prem Vetty

Directors

Sd/ A.Narayanan

Sd/ N.Balasubramanian

Sd/ A.Selva Ganesh

Directors

Sd/ S.Swaminathan

Sd/ S.T.Kannan

Directors

Sd/ C.Soman Roy

Chief General Manager

Sd/ P.Annamalaisamy

Sd/ P.R.Varatharajan

General Managers

Sd/ K.K.Sharma

Company Secretary

**Vide our Report attached
For Vivekanandan Associates
Chartered Accountants**

Sd/ N.Subramanian

Partner

Thoothukudi

14.06.2006

Significant Accounting Policies

முக்கிய கணக்கு நெறிமுறைகள்

1. GENERAL:

The financial statements have been prepared on ongoing concern concept, historical cost convention and conform to statutory provisions and practices prevailing within the banking industry. The items of income and expenditure are taken on accrued basis except where specifically stated.

2. FOREIGN EXCHANGE TRANSACTIONS:

i. Foreign currency balances both, under assets and liabilities, outstanding forward exchange contracts and swaps are evaluated at the year end rates published by FEDAI. The resultant profit / loss is shown as income / loss.

ii. Deposit accounts denominated in foreign currency such as FCNR (B), EEFC, RFC and placement of such deposits in foreign currency are recorded at year end FEDAI rates. Foreign currency loan accounts are also disclosed at the year end FEDAI rates.

iii. Contingent liabilities on account of acceptances, endorsements and other obligations including guarantees and Letters of Credit denominated in foreign currencies are translated at year end FEDAI rates.

3. INVESTMENTS:

A) Classification of investments has been made as per the guidelines of Reserve Bank of India.

i) The entire investment portfolio of the Bank is classified under three categories viz. "Held to Maturity", "Available for sale" and "Held for Trading".

ii) The investments are classified for the purpose of Balance Sheet under five groups viz. (i) Government securities, (ii) Other approved securities, (iii) Shares, (iv) Debentures and Bonds and (v) Others.

B) Valuation of investments is done as follows:

i) Investments held under "Held to Maturity" are valued at cost price. Wherever the cost price is more than the face value, the premium paid is amortized over the remaining period of maturity. Profit on sale of

1. பொது

நிதி அறிக்கைகள் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறைப்படியும் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கும் வங்கித்துறையில் நிலவி வரும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப இயங்கிவரும் ஸ்தாபனம் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குறிப்பிடப்பட்ட சிலவற்றைத் தவிர்த்து வருமானம் மற்றும் செலவினங்களை கணக்கிடுவதில் பொதுவான கணக்கு முறையான அந்தந்த வருடத்துக்குரிய வரவு செலவுகளை இலாப நஷ்ட கணக்குகளுக்கு எடுக்கும் முறையை வங்கிப்பின்பற்றுகிறது.

2. அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள்

i) வெளிநாட்டு நாணயம் கையிருப்பு, இவ்வகையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மற்றும் முன்னோக்கு அந்நியச் செலாவணி ஒப்பந்தங்கள் அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமத்தால் வருடக் கடைசியில் அறிவிக்கப்படும் விலையில் மதிப்பிடப்பட்டு அதில் ஏற்படுகிற இலாபம் / நஷ்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ii) FCNR(B), EEFC, RFC போன்ற அந்நியச் செலாவணி சம்பந்தமான வைப்புநிதிகள் அந்நியச் செலாவணி மாற்றுநிறுவனங்களின் குழுமத்தால் வருடக் கடைசியில் அறிவிக்கப்படும் விலைமதிப்பில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்நியச் செலாவணியில் வழங்கப்பட்ட கடன்களும் அந்நியச் செலாவணி மாற்றுநிறுவனங்களின் குழுமத்தால் வருடக்கடைசியில் அறிவிக்கப்படும் விலைமதிப்பின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

iii) எதிர்பார்க்கும் பொறுப்புகள், பிணையப்பொறுப்புகள் மற்றும் ஒப்புதல் கடிதங்கள் மூலம் எதிர்பார்க்கும் இழப்புகள் அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமத்தால் அறிவிக்கப்படும் வருடக் கடைசி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

3. முதலீடுகள்

A) முதலீடுகள் பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க பிரிக்கப்பட்டுள்ளன.

i. வங்கியின் அனைத்து முதலீடுகளும் முதிர்வு காலம் வரை வைக்க கூடியவை, விற்பனைக்கு கிட்டுபவை மற்றும் வியாபாரத்துக்கென வைக்கப்பட்டுள்ளவை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ii. இருப்பு நிலை கணக்குக்காக முதலீடுகள் (1) அரசாங்க கடன் பத்திரங்கள் (2) ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கடன் பத்திரங்கள் (3) பங்கு முதலீடுகள் (4) கடன் பத்திரங்கள் (5) மற்றவைகள் என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

B) முதலீடுகள் கீழ்க்கண்டவாறு மதிப்பீடு செய்யப்படுகின்றன.

i. முதிர்வு காலம் வரை வைக்க வேண்டிய பிரிவில் உள்ள முதலீடுகள் புத்தக மதிப்பில் கணக்கிடப்படுகின்றன. வாங்கிய விலை, முகமதிப்பு விலைக்கு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அக்கூடுதல் தொகை மீதமிருக்கும் முதிர்வு காலத்தில் பகிர்ந்து

securities under "Held to Maturity" category is initially taken to Profit & Loss account and then appropriated to Capital Reserve Account. If there is a loss it is charged to Profit & Loss account.

ii) Investments classified under "Available for Sale" category are marked to market at the year-end. Scrip wise appreciation / Depreciation is segregated category wise. The Net Depreciation category wise is charged to P & L account. The Net Appreciation in any category is ignored.

iii) Investments classified under "Held for Trading" category are marked to market scrip wise every month and net depreciation category wise is charged to revenue and the net appreciation is ignored.

iv) Investments are valued at year end as per RBI guidelines for 31.03.2006 as follows:

a) Central Government Securities are valued as per price list published by FIMMDA.

b) State Government Securities and other Approved Securities are valued after appropriate mark up over YTM rates for Central Government securities declared by FIMMDA.

c) Debenture and Bonds have been valued with appropriate mark up over the YTM rates for Central Government Securities declared by FIMMDA.

d) Quoted shares are valued at cost or market rates whichever is lower.

e) Unquoted shares are valued at book value ascertained from the latest available Balance Sheet and in case the latest Balance Sheet is not available, the same is valued at Re.1 per company.

f) Preference shares are valued at YTM if dividend is received regularly. Where dividend is in arrears, appropriate depreciation is provided based on the number of years for which dividend is in arrears as per RBI guidelines.

g) Mutual Fund units are valued at market

ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதிர்வுறும் காலம் வரை வைக்கக்கூடிய முதலீடுகளை விற்பதில் கிடைக்கும் இலாபமானது இலாப நஷ்ட கணக்கிற்கு முதலில் எடுத்து செல்லப்பட்டு பின்பு மூலதன நிதிக்கு மாற்றப்படுகின்றது.

ii. விற்பனைக்கு கிட்டுபவை என பிரித்திருக்கும் முதலீடுகள் ஒவ்வொன்றும் அங்காடியில் நிலவும் விலையில் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு முதலீட்டுக்கான தேய்மானம் மற்றும் மதிப்பு அதிகரிப்பு தரம்வாரியாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு தரத்திலும் உள்ள நிகர தேய்மானம் இலாப நஷ்டக்கணக்குக்கு எடுக்கப்படுகிறது. நிகரமதிப்பு கூடும்பட்சத்தில் அவை கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

iii. வியாபாரத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் முதலீடுகள் அங்காடியில் நிலவும் விலையில் ஒவ்வொரு மாதமும் மதிப்பிடப்பட்டு நிகர தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இலாபநஷ்ட கணக்குக்கு எடுக்கப்படுகிறது. நிகர மதிப்பு கூடும் பட்சத்தில் அவை கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

iv. பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க 31.03.2006 தேதியில் முடியும் வருடத்திற்கு முதலீடுகள் கீழ்க்கண்டவாறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

a) மத்திய அரசு கடன் பத்திரங்கள் இந்தியாவிலுள்ள நிலையான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கான மறு முதலீட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படுகிற அங்காடி விலைக்கிணங்க மதிப்பீடு செய்யப்படுகின்றன.

b) மாநில அரசு கடன் பத்திரங்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள் மேலே கூறிய நிறுவனம் மத்திய அரசு கடன் பத்திரங்களுக்கு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தகுந்த ஏற்ற இறக்கம் கொடுத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன.

c) கடன் பத்திரங்கள் இந்தியாவிலுள்ள நிலையான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கான மறு முதலீட்டு நிறுவனம் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தகுந்த ஏற்ற இறக்கம் கொடுத்து மதிப்பிடப்படுகின்றன.

d) பங்குச் சந்தையின் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பங்குகள் பங்கு சந்தை குறியீட்டின்படி அல்லது வாங்கிய விலைப்படி இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதன்படி மதிப்பிடப்படுகிறது.

e) பங்குச் சந்தையின் குறியீட்டில் இல்லாத பங்குகள் கம்பெனிகளின் சமீபகாலத்தில் இருப்பு நிலைக் கணக்கில் கண்டுள்ள பெறுமதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. சமீப காலத்திய இருப்பு நிலைக்கணக்கு கிடைக்காத பட்சத்தில் கம்பெனிக்கு ரூ.1 என்ற ரீதியில் கணக்கிடப்பட்டுள்ளது.

f) உரிமைப் பங்குகள் இலாப பங்கீட்டுத் தொகை ஒழுங்காக கிடைக்கும் பட்சத்தில் வட்டி வகையிலான வருமானத்தை முதிர்வு காலத்துக்கு பகிர்வு செய்து மதிப்பிடப்படுகிறது. ஒழுங்காக இலாப பங்கீட்டுத் தொகை வராத பட்சத்தில் உகந்த தேய்மானத்துடன் பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க மதிப்பிடப்படுகிறது.

g) பரஸ்பர நிதி முதலீடுகள் அங்காடியில் நிலவும் விலை அல்லது

rates/NAV/ Repurchase price as applicable.

h) Provisions for investments are made as per RBI prudential norms.

C. Prudential norms: Securities guaranteed by the State Government where the principal / interest is due but not paid for a period of more than 90 days are treated as non performing investments and appropriate provision is made and interest in respect of such investments is recognized as income only on cash basis.

Investment Fluctuation Reserve

In accordance with the circular dated 10.10.2005 of the Reserve Bank of India and as decided by the Board, the balance in Investment Fluctuation Reserve has been transferred to General Reserve during the year and included under the head "Revenue and other Reserves".

Accounting for REPO Transactions

In respect of Reverse Repo transactions under Liquidity Adjustment Facility (LAF) with the RBI, monies paid during the year are debited to "Money at Call & Short Notice" (along with the additional 5% margin securities received, which are kept under Sundry Liabilities LAF Account) and reversed on maturity of the transaction. Revenue thereon is accounted for as interest income.

In respect of Repo Transactions under LAF with the RBI, monies borrowed during the year on such transactions are credited to borrowings from RBI. Expenditure thereon is accounted for as interest expenditure. The investments pledged with the RBI for this purpose are reduced for reckoning SLR.

4. ADVANCES

Advances are classified into Standard, Sub-standard, Doubtful and Loss Assets and provisions for possible losses on such advances are made as per prudential norms /directions issued by Reserve Bank of India from time to time. In addition to the specific provision made towards identified NPAs, the bank also holds floating provision. The advances stated in the Balance Sheet are net of provisions made for Non-performing Assets.

திரும்ப வாங்க நிர்ணயிக்கும் விலை அல்லது நிகர சொத்து மதிப்பு இவற்றில் எது கிட்டுகிறதோ அதன்படி மதிப்பீடு செய்யப்படுகிறது.

h) முதலீட்டுக்கு தேவையான ஒதுக்கீடு பாரத ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி நிர்ணயிக்கப்படுகிறது.

C. "நுட்பமான வரையறைகள்" பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படி மாநில அரசால் பொறுப்பேற்கப்பட்ட கடன்பத்திரங்கள் மீதான வட்டி அல்லது அசல் தவணைக் காலம் கடந்து 90 நாட்களுக்கும் மேலாக வசூலாகாத பட்சத்தில் அவை வருமானம் ஈட்டாத முதலீடுகள் எனக் கருதப்பட்டு, தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, அதன் வகையிலான வட்டி வசூலாகும் போது மட்டுமே வருமானமாகக் கணக்கில் எடுக்கப்படுகிறது.

முதலீடுகளின் மதிப்பில் ஏற்படும் இழப்புகளை ஈடு கட்டும் வகைக்கான ஒதுக்கீடு

பாரத ரிசர்வ் வங்கியின் 10.10.2005 தேதியிட்ட அறிக்கையின்படியும் மற்றும் இயக்குநர் குழுவில் முடிவு செய்தபடியும் முதலீடுகளின் மதிப்பில் ஏற்படும் இழப்புகளை ஈடு கட்டும் வகைக்கான ஒதுக்கீடு "வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள்" என்ற தலைப்பின் கீழ், பொது ஒதுக்கீடு என்று மாற்றப்பட்டிருக்கிறது.

வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கும் /விற்கும் உத்திரவாதத்துடன் விற்கும்/வாங்கும் வணிகம் சம்பந்தமான கணக்கு முறைகள்

பாரத ரிசர்வ் வங்கியுடன் வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கும்/ விற்கும் உத்திரவாதத்துடன் விற்கும்/ வாங்கும் வணிகத்தில் அவ்வாறாக வாங்கும் முதலீட்டின் மொத்தத் தொகை 5% பிணையத்தொகையும் சேர்த்து குறுகிய காலத்தில் வசூலாக வேண்டிய கடன்தொகை என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் வகையிலான வருமானம் வட்டி வருமானமாக கணக்கிடப்படுகிறது.

இம்மாதிரி விற்கப்படும் முதலீடு பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கப்பட்ட கடனாக காண்பிக்கப்படுகிறது. இவ்வகையிலான செலவு வட்டி வகையிலான செலவாக கணக்கிடப்படுகிறது. இவ்வகைக்கு பாரத ரிசர்வ் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்ட முதலீடுகள் பாரத ரிசர்வ் வங்கியில் சட்டபூர்வமாக வைக்கப்பட வேண்டிய முதலீடுகளிலிருந்து கழிக்கப்படுகின்றன.

4. கடன்கள்

பாரத ரிசர்வ் வங்கியின் வரையறைகளுக்கு உட்பட்டு கடன்கள் வருமானம் ஈட்டுபவை மற்றும் வருமானம் ஈட்டாத கடன்கள் முறையே தரம் குறைந்தவை, சந்தேகத்துக்கிடமானவை மற்றும் இழப்பினை ஏற்படுத்தக் கூடியவை என பிரிக்கப்பட்டு அக்கடன்கள் கொடுத்த வகையில் ஏற்படக் கூடிய இழப்புகளை சரி செய்யும் பொருட்டு பாரத ரிசர்வ் வங்கியின் நுட்பமான வரையறைகளுக்கேற்ப தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வருவாய் ஈட்டாத கடன்கள்மீது தேவைக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பு நிலைக்கணக்கில் காட்டப்பட்டுள்ள கடன்கள், வருமானம் ஈட்டாத கடன்கள் மீதான ஒதுக்கீடுகள் கழித்து உள்ள தொகையாகும்.

As per RBI guidelines, a general provision @ 0.40% is made on Standard Advances except in respect of Direct Agriculture and SME (Small and Medium Enterprise) advances for which the provision is @ 0.25%. The provision held in this regard is included under Other Liabilities.

5. FIXED ASSETS

a) Fixed assets are carried at cost of acquisition less accumulated depreciation. Cost includes freight, duties, taxes and incidental expense related to the acquisition and installation of the asset.

b) Depreciation on fixed assets, except on computers, is provided on written down value method at rates prescribed under Schedule XIV of the Companies Act, 1956.

c) Depreciation on computers/ATMs, including hardware, Peripherals & software acquired for setting up on line banking is provided on straight-line method at the rate of 33.33% as per RBI guidelines.

d) Advances made in respect of properties taken on rent are included under other assets.

6. STAFF TERMINAL BENEFITS

Gratuity

The bank provides gratuity, a defined benefit retirement plan covering all employees. The bank makes annual contribution to a fund administered by trustees and managed by the Life Insurance Corporation of India for an amount notified by the LIC of India. The bank accounts for liability for future gratuity benefits based on an actuarial valuation carried out annually.

Pension

The Pension Fund of the Bank has purchased annuities from LIC of India for all pensioners and family pensioners of the Bank during the year.

Provident Fund

In accordance with the law and PF rules of the bank, all eligible employees of the bank are entitled to receive benefits under Provident Fund, a defined contribution plan in which monthly contribution from the employees and the Bank contribution is made at a determined rate. These contributions are made to a fund set up by the bank. The bank has no liability for future provident fund benefits other than its annual contribution and the Bank recognizes such

பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படி, நேர்த்தியானதாக கருதப்பட்ட ஏனைய கடன்களுக்கு 0.40 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேரடி விவசாயக்கடன்கள் மற்றும் சிறியது முதல் மத்தியமான தொழில்களுக்கு வழங்கப்பட்ட நேர்த்தியான கடன்களின் மீது 0.25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேர்த்தியான கடன்களுக்கான ஒதுக்கீடு ஏனைய பொறுப்புகள் என்ற தலைப்பில் உள்ள தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

5. நிலையான சொத்துக்கள்

a) நிலையான சொத்துக்கள் வாங்கிய விலையிலிருந்து இதுவரையில் கணக்கிடப்பட்டுள்ள தேய்மானம் கழித்து காண்பிக்கப்பட்டுள்ளது. வரிகளும், சரக்கு கட்டணமும், வாங்குவதற்கும் அவற்றை நிறுவுவதற்கான செலவுகளும் வாங்கிய விலையுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

b) நிலையான சொத்துக்களின் தேய்மானமானது (கணிப்பொறிகள் தவிர்த்து) 1956ம் வருடத்திய கம்பெனிகள் சட்டம் அட்டவணை XIV ல் கண்டுள்ளபடி முந்தைய ஆண்டுகளின் தேய்மானம் கழித்து உள்ள புத்தக மதிப்பின் மீது கணக்கிடப்பட்டுள்ளது.

c) கணினிமயமாக்கும் பொருட்டு வாங்கப்பட்ட கணிப்பொறிகள், மென்பொருள் மற்றும் அவற்றை நிறுவுவதற்கான செலவுகள் மீதான தேய்மானம் 33.33 சதவீதம் நேர்வரிசை முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

d) வாடகை முன்பணம் இதர சொத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

6. ஊழியர்கள் நலன்கள்

கருணைத் தொகை

வங்கியானது எல்லா ஊழியர்களுக்கும் ஓய்வுக்குப்பின் கருணைத் தொகையை வழங்குகிறது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் நடத்தப்படும் நிதிக்கு அவர்கள் குறிப்பிடும் தொகையை ஒவ்வொரு வருடமும் வங்கி அளிக்கிறது. அந்த நிதிக்கு ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய தொகை இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தால் அவ்வாறான தொகை கணக்கிட சிறப்பு பயிற்சி பெற்றவரின் கணிப்புப்படி வங்கியால் கணக்கிடப்படுகிறது.

ஓய்வூதியம்

ஓய்வூதியம் தேவை என விருப்பம் தெரிவித்துள்ள எல்லா ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் பொருட்டு நிதி கண்காணிப்பினை வங்கியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி

சட்டரீதியாகவும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியின் நியதி படியும் தகுதி உடைய எல்லா ஊழியர்களும் மேற்படி நிதியின் பயனுக்குரியவர்கள். அவ்வாறான நிதி வரையறைப்படி பணியமர்த்துபவர்கள் மற்றும் ஊழியர்கள் செலுத்திய தொகையினால் நிர்மாணிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. வங்கிக்கு இவ்வாறான வகையில் இந்நிதிக்காக அளிக்கப்பட்டு இலாப நஷ்டகணக்கில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு வரும் தொகை போக எதிர்காலத்தில் எந்த ஒரு பொறுப்பும் கிடையாது.

contributions as expense in the year in which it is incurred.

Leave Encashment

Provision for leave encashment benefit is made based on an actuarial valuation.

7. PROVISION FOR TAXATION

Provision for taxation is made on the basis of the estimated tax liability with adjustment for deferred tax in terms of Accounting Standard 22 issued by ICAI.

8. REVENUE RECOGNITION:

Income and expenditure is accounted on accrual basis except in the following cases.

i) In the case of NPAs, Income is recognised on cash basis, in terms of guidelines of Reserve Bank of India. Where recovery is not adequate to upgrade the NPA accounts by way of regularization, such recovery is being appropriated towards interest in the first instance and towards the principal/book values thereafter, except in the case of suit filed accounts. In case of Non-performing investments (NPIs), the same accounting treatment as above is followed except otherwise agreed.

ii) Dividend on investments in shares, units of mutual fund, income from sale of mutual fund products, locker rent, and commission on Government business are accounted on cash/realisation basis.

iii) Income related to credit card is accounted on the basis of the bills raised.

iv) In the case of matured term deposits, interest is provided as and when such deposits are renewed.

v) In the case of suit filed accounts, legal expenses are charged to the profit and loss account. Similarly, at the time of recovery of legal expenses, in respect of such suit filed accounts, the amount recovered is accounted as income.

விடுப்பிணை பணமாக்குதல்

விடுப்பிணை பணமாக்கும் வசதிக்கான ஒதுக்கீடு அவ்வாறான தொகை கணக்கிட சிறப்பு பயிற்சி பெற்றவரின் கணிப்புப்படி கணக்கிடப்படுகிறது.

7. வரிகளுக்கான ஒதுக்கீடு

வரி வகையில் ஏற்படக்கூடிய பொறுப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்கு முறை 22ல் உள்ளதற்கு இணங்க தள்ளி வைக்கப்பட்ட வருமான வரிபாக்கி மற்றும் நிலுவையினை கருத்தில் கொண்டு வருமான வரிக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. வருவாய் அங்கீகரிப்பு

வருமானம் மற்றும் செலவினங்களை கணக்கிடுவதில் பொதுவான கணக்கு முறையான அந்தந்த வருடத்துக்குரிய வரவு செலவுகளை இலாப நஷ்ட கணக்குகளுக்கு எடுக்கும் முறையை வங்கி பின்பற்றுகிறது. ஆனால் கீழ்க்கண்ட வருமானம் மற்றும் செலவினங்கள் வரவு சமயத்திலும் செலவு சமயத்திலும் எந்த வருடத்திற்கு உரியது எனப் பாராமல் கணக்குக்கு எடுக்கப்படுகிறது.

i. பாரத ரிசர்வ் வங்கி ஆணைப்படி வருவாய் ஈட்டாத கடன்கள் மீதான வட்டி, வசூலாகும்பொழுது கணக்கில் எடுக்கப்படுகிறது. வசூலாகும் தொகை வருவாய் ஈட்டும் திறனற்றக் கடனிலிருந்து மீளும் அளவுக்கு இல்லாத பட்சத்தில் (வழக்குத் தொடரப்பட்டக் கடன்கள் தவிர) அத்தொகை முதலாவது வட்டி வகைக்கும் மீதமுள்ளது அசலுக்கும் கணக்கிலெடுக்கப்படும். இவ்வாறான வருவாய் ஈட்டு திறனற்ற முதலீடுகள் மீதான வருமானமும் மேலே கண்ட முறையில் கணக்கிலெடுக்கப்படுகிறது.

ii. பங்கு இலாபத்தொகை, பரஸ்பரநிதி மீதான வருமானம், பரஸ்பரநிதியை விற்கும்பொழுது கிடைக்கும் வருமானம், பாதுகாப்பு பெட்டக வாடகை மற்றும் அரசாங்க அலுவல் நிமித்தம் கிடைக்கும் தரகு கூலி ஆகியவை வசூலாகும் பொழுது வருமானமாக கணக்கிலெடுக்கப்படுகின்றன.

iii. வங்கி வழங்கும் கடன் அட்டையை பயன்படுத்தி பொருள் வாங்கும் வசதிக்கு வசூலிக்கப்படும் வருமானம் அவ்வப்பொழுது விலைப்பட்டியலை சமர்ப்பிக்கும் பொழுது வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

iv. முதிர்வு பெற்ற தவணைக்கால வைப்பு நிதியானது புதுப்பிக்கும் பொழுது அதற்கான வட்டி கணக்கிலெடுக்கப்படுகிறது.

v. பணம் வசூல் செய்யும் பொருட்டு வழக்குகள் தொடுத்திருக்கும் பட்சத்தில் அவ்வாறான வழக்கு பதிவு செய்ய மற்றும் நடத்துவதற்கான செலவுகள் அவ்வப்பொழுது இலாப நஷ்டக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறான செலவுகள் வசூலாகும் பொழுது வசூலான தொகை வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

9. EARNINGS PER SHARE

The bank reports basic and diluted earnings per share in accordance with Accounting Standard-20 of the ICAI. For the year under reference, both Basic and diluted earning per share being the same, is computed by dividing the net profit after tax by the weighted average number of equity shares outstanding for the period.

10. NET PROFIT

The net profit disclosed in the profit and loss account is after

- Provision for direct taxes
- Provision for loan losses
- Provision for depreciation / losses on investments and
- Other usual and necessary provisions.

11. CONTINGENCIES

Loss, if any from contingencies arising from claims, litigation, assessment, fines, penalties etc. are recorded when it is probable that a liability has been incurred and the amount can be reasonably estimated.

Sd/- S.Radhakrishnan
Chairman

Sd/- B.Ramachandra Adityan
Sd/- R.Kannan Adityan
Sd/- A.Rajagopalan
Sd/- V.Bhaskaran
Sd/- P.H.Arvinth Pandian
Sd/- P.Prem Vetty
Sd/- A.Narayanan
Sd/- N.Balasubramanian
Sd/- A.Selva Ganesh
Sd/- S.Swaminathan
Sd/- S.T.Kannan
Directors

Sd/- C.Soman Roy
Chief General Manager

Thoothukudi
14.06.2006

9. ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபவிகிதம்

பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர் களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்குமுறை எண் 20ல் கண்டுள்ளபடி ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாப விகிதம் கணக்கிடப்படுகிறது. வங்கியானது ஒவ்வொரு பங்குக்கும் உரிய அடிப்படை மற்றும் தளர்த்தப்பட்ட சராசரி வருமானம் சமமாக இருப்பதாக கணக்கீட்டுள்ளது. அவ்வாறான வருமானம் நிகர இலாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்து கணக்கிடப்படுகிறது.

10. நிகர இலாபம்

இலாப நஷ்டக் கணக்கில் கண்டுள்ள நிகர இலாபமானது கீழ்க்கண்ட செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் கணக்கிடப்பட்டுள்ளது.

- சட்டபூர்வ நேரடி வரி விதிப்பிற்கான ஒதுக்கீடுகள்.
- கடன் கொடுத்த வகையில் ஏற்படக்கூடிய இழப்புகளை சரிசெய்வதற்கான ஒதுக்கீடுகள்.
- முதலீடுகளில் ஏற்படக்கூடிய தேய்மானத்திற்கான/ இழப்புகளுக்கான ஒதுக்கீடுகள்.
- வழக்கமான மற்றும் அத்தியாவசிய ஒதுக்கீடுகள்.

11. எதிர்நோக்கும் இழப்புகள்

இழப்பீடுகள், வழக்குகளின் தீர்ப்புகள், வரி கணிப்பு, தண்டனைத் தொகைகள் போன்ற எதிர்நோக்கும் இழப்பீடுகள் பொறுப்புக்களாக மாறும் பட்சத்தில் அல்லது அவ்வாறான தொகைகளை உத்தேசமாக நிர்ணயிக்கும் தருவாயில் கணக்கிலெடுக்கப்படுகின்றன.

Vide our Report Attached
For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/- N.Subramanian
Partner

Sd/- P.Annamalaisamy
Sd/- P.R.Varatharajan
General Managers

Sd/- K.K.Sharma
Company Secretary

AUDITORS' REPORT

தணிக்கையாளர்கள் அறிக்கை

To
The Shareholders,
Tamilnad Mercantile Bank Ltd.,
Tuticorin

பெறுநர்
பங்குதாரர்கள்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் லிமிடெட்
தூத்துக்குடி.

We have audited the annexed Balance Sheet of the Tamilnad Mercantile Bank Limited, Tuticorin as at 31st March 2006, the annexed Profit and Loss Account of the Bank for the year ended on that date, in which are incorporated the returns of 15 branches audited by us and 158 branches audited by branch auditors. We have also audited the Cash flow statement annexed to the Balance sheet for the year ended on that date. Preparation of these financial statements is the responsibility of the Bank's management. Our responsibility is to express our opinion on these financial statements based on our audit.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 31.03.2006 அன்று இருப்பு நிலைக் குறிப்பு மற்றும் அன்றைய தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான இலாப நஷ்டக் கணக்குகளும் மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கையும் எங்களால் தணிக்கை செய்யப்பட்டன. இவை எங்களால் தணிக்கை செய்யப்பட்ட 15 கிளைகள், மற்றும் வேறு தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்ட 158 கிளைகளிலிருந்து பெறப்பட்ட வருடாந்திர அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. பணப்பரிமாற்ற அறிக்கையும் எங்களால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலே கண்ட பொருளாதார அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் வங்கி நிர்வாகத்தின் சொந்தப் பொறுப்பில் கூறப்பட்டவை. எங்களுடைய பொறுப்பு, தணிக்கையின் அடிப்படையில் மேற்படி பொருளாதார அறிக்கையின் மீதான கருத்துக்களை வெளியிடுவது மட்டுமே.

We conducted our audit in accordance with the auditing standards generally accepted in India. Those standards required that we plan and perform the audit to obtain reasonable assurance about whether the financial statements are free of material misstatements. An audit includes examining, on a test basis, evidence supporting the amounts and disclosures in the financial statements. An audit also includes assessing the accounting principles used and significant estimates made by management, as well as evaluating the overall financial statement presentation. We believe that our audit provides a reasonable basis for our opinion.

இந்தியாவில் பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வருகிற தணிக்கை வரைமுறைகளுக்கிணங்க தணிக்கை மேற்கொண்டிருக்கிறோம். அவ்வாறான தணிக்கை வரைமுறையில் நிதி ஆதார அறிக்கைகள் உண்மை நிலைக்குப் புறம்பாக இல்லாததை கூடியவரை உறுதி செய்யும் பொருட்டு தணிக்கையினை திட்டமிட்டு செயலாற்றுவதின் தேவையை வலியுறுத்துகின்றன. தணிக்கையானது நிதி பரிமாற்றத்தினை நிரூபணமாக்கும் ஆவனங்களை சோதனை அடிப்படையில் சரிபார்த்தல், கணக்கு நெறிமுறைகளுக்கு ஏற்ப நிதி நிலைமையையும், நிர்வாகத்தின் தோராய மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துதல் மற்றும் அனைத்து நிதி ஆதார அறிக்கைகளையும் தரமிடுதல் ஆகியவற்றை அடக்கியது. நாங்கள் மேற்கொண்ட தணிக்கை எங்களது கருத்துக்கு தகுந்த ஆதாரங்களை அளிக்கிறது.

The Balance sheet and the Profit and Loss Account have been drawn up in accordance with the provisions of section 29 of the Banking Regulation Act, 1949 read with Section 211 of the Companies Act, 1956.

இருப்பு நிலைக் குறிப்பும், இலாப நஷ்டக் கணக்கும் வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் பிரிவு 29 மற்றும் கம்பெனிகள் சட்டம் 1956ன் பிரிவு 211ன்படி தயாரிக்கப்பட்டுள்ளன.

The reports on the accounts of the branches audited by Branch Auditors have been dealt with in preparing our report in the manner considered necessary by us.

மற்ற கிளைகளின் தணிக்கையாளர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் இருந்து கிடைத்த விபரங்கள் தேவையான அளவிற்கு இவ்வறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

We report that:

மேற்படி கணக்குகளுக்கான கீழ்க்கண்ட எங்களது அறிக்கையை நாங்கள் சமர்ப்பிக்கின்றோம்.

a. We have obtained all the information and explanations, which to the best of our knowledge and belief, were necessary for the purpose of our audit and have found them to be satisfactory.

a) எங்களது தணிக்கைக்குத் தேவையான எல்லா விபரங்களையும் தேவையான அளவிற்கு பெற்று அவை திருப்திகரமானதாக இருந்ததாக கருதுகிறோம்.

b. The transactions of the Bank, which have come to our notice, have been within the powers of the Bank.

b) எங்களது கவனத்திற்கு வந்த வங்கியின் நடவடிக்கைகள் வங்கியின் அதிகாரங்களுக்கு உட்பட்டே உள்ளன.

c. In our opinion, proper books of account as required by law have been kept by the bank so far as

c) எங்கள் கருத்துப்படி வங்கியின் புத்தகங்களை ஆராய்ந்ததில், வங்கி அவைகளை விதிகளுக்கு உட்பட்டு சரியாக வைத்துள்ளது.

appears from our examination of those books and proper returns adequate for the purpose of our audit have been received from the branches of the Bank.

d. The Balance Sheet, Profit and Loss Account and the Cash Flow Statement dealt with by this report are in agreement with the books of account and the branch returns.

e. In our opinion, the accompanying Balance Sheet, Profit and Loss Account and the Cash Flow Statement dealt with by this report comply with the Accounting Standards referred to Sub-section 3(c) of Section 211 of the Companies Act, 1956, to the extent they are not inconsistent with the Accounting policies prescribed by the Reserve Bank of India.

f. On the basis of the written representation received by the Board from the directors, and taken on record by the Board of Directors, we report that none of the Directors is disqualified as on 31st March 2006 from being appointed as a director in terms of clause (g) of sub-section (1) of section 274 of the Companies Act, 1956.

g. In our opinion and to the best of our information and according to the explanation given to us, the said accounts together with the notes thereon give the information required by the Companies Act, 1956 in the manner so required for banking companies, and on such basis and subject to the notes on accounts and significant accounting policies attached to the Balance sheet and Profit and Loss account give a true and fair view:

i) In the case of the Balance Sheet of the state of affairs of the Bank as at 31st March 2006,

ii) In the case of the Profit and Loss Account, the Profit of the Bank for the year ended on that date and

iii) The Cash Flow statement gives a true and fair view of the Cash flows for the period covered by the statement.

For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/ N.Subramanian
Partner

Thoothukudi
14.06.2006

The Annual Report has been translated into Tamil to the extent possible. If there is any error in translation, the bank, its Directors, Officers and Employees shall not be held liable.

மற்றும் தணிக்கைக்குத் தேவையான விபரங்கள் கிளைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன.

d) இந்த அறிக்கையில் கையாளப்பட்டுள்ள வங்கியின் இலாப நஷ்டக்கணக்கு, இருப்பு நிலைக்குறிப்புகள் மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை வங்கியின் புத்தகங்களின் அடிப்படையிலும் மற்றும் கிளைகளிலிருந்து பெறப்பட்ட விபரங்களின்படியும் சரியாக உள்ளன.

e) எங்களது கருத்துப்படி இந்த அறிக்கையில் கையாளப்பட்டுள்ள இருப்பு நிலைக் குறிப்புகள், வங்கியின் இலாப நஷ்ட கணக்கு மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை கம்பெனிகள் சட்டம் 1956ன் பிரிவு 211ல் உள்ள உட்பிரிவு 3(C)ல் கண்டுள்ள கணக்கீட்டு வரையறைக்குப்பட்டு தயாரிக்கப்பட்டு, பாரத ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட கணக்கு நெறி முறைகளுக்கு உட்பட்டு இயன்ற அளவு முரண்பாடு இல்லாத நிலையில் உள்ளது.

f) வங்கியின் இயக்குநர்கள் எழுத்து மூலமாக கொடுத்து இயக்குநர் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தின்படி 2006ம் வருடம் மார்ச் 31ம் தேதியில் எந்த ஒரு இயக்குநரும் கம்பெனிகள் சட்டம் 1956ன் 274(1)(g) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி தகுதியற்றவராக கருத வேண்டிய நிலையில் இல்லை.

g) எங்களுக்கு அளிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் விளக்கங்கள் அடிப்படையில் வங்கியின் கணக்குகள் மற்றும் அதற்கான குறிப்புகள் 1956ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தில் வங்கிகளுக்காக வரையறுக்கப்பட்ட விபரங்களை அளிக்கிறது. இருப்பு நிலைக் குறிப்புகள் மற்றும் இலாப நஷ்டக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்குகள் சார்ந்த குறிப்புகள், முக்கிய கணக்கு வைப்பு கொள்கைகளின்படி, சரியான மற்றும் உண்மையான நிலையைக் காட்டுகின்றன.

எங்களது கருத்துப்படி மார்ச் 31, 2006 அன்றைய வங்கியின் இருப்பு நிலைக்கணக்கு, அத்தேதியில் முடிவடைந்த நிதியாண்டிற்கான இலாப நஷ்டக் கணக்கு மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை முறையே வங்கியின் சரியான மற்றும் உண்மையான நிலை, ஈட்டிய இலாபம் மற்றும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை காட்டுகின்றன.

விவேகானந்தன் அசோசியேட்ஸ்காக
தணிக்கையாளர்கள்
(ஒப்பம்) N.சுப்பிரமணியன்
பார்ட்னர்

தூத்துக்குடி
14.06.2006

இவ்வருடாந்திர அறிக்கை இயன்ற அளவு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் ஏதேனும் பிழை இருப்பின், வங்கியோ, வங்கியின் இயக்குநர்களோ, அதிகாரிகளோ, மற்றும் ஊழியர்களோ பொறுப்பல்ல.

BALANCE SHEET ABSTRACT AND COMPANY'S GENERAL BUSINESS PROFILE

Registration Details Registration No.

		1	9	0	8
--	--	---	---	---	---

 State Code

1	8
---	---

Balance Sheet Date

3	1
---	---

0	3
---	---

2	0	0	6
---	---	---	---

(Rupees in Thousands)

(Rupees in Thousands)

Capital raised during the Year

Public Issue

		N	I	L
--	--	---	---	---

 Bonus Issue

		N	I	L
--	--	---	---	---

Rights Issue

		N	I	L
--	--	---	---	---

 Private Placement

		N	I	L
--	--	---	---	---

Position of mobilisation and Deployment of funds

Total Liabilities

6	1	0	2	7	3	3	1
---	---	---	---	---	---	---	---

Total Assets

6	1	0	2	7	3	3	1
---	---	---	---	---	---	---	---

Sources of funds

Paid-up Capital

		2	8	4	5
--	--	---	---	---	---

 Secured Loans

		N	I	L
--	--	---	---	---

Reserves and Surplus

6	5	6	5	0	4	6
---	---	---	---	---	---	---

 Unsecured Loans

5	2	2	6	0	1	4	4
---	---	---	---	---	---	---	---

Application of funds

Net Fixed Assets

	5	2	4	2	4	5
--	---	---	---	---	---	---

 Net Current Assets

3	4	6	8	4	4	0	2
---	---	---	---	---	---	---	---

 Accumulated Losses

		N	I	L
--	--	---	---	---

Investments

2	3	6	1	9	3	8	8
---	---	---	---	---	---	---	---

 Miscellaneous Expenditure

		N	I	L
--	--	---	---	---

Performance of Company

Turnover

6	3	0	9	3	9	2
---	---	---	---	---	---	---

 Total Expenditure

5	2	9	7	4	6	9
---	---	---	---	---	---	---

Profit/(Loss) Before Tax

1	4	7	5	1	0	8
---	---	---	---	---	---	---

 +
 Profit/(Loss) After Tax

1	0	1	1	9	2	3
---	---	---	---	---	---	---

 +
 Earning per share in Rs.

3	5	5	7
---	---	---	---

 Dividend Rate %(Proposed)

1	0	0	0
---	---	---	---

Generic names of three principal products / services of the Company (as per monetary terms)

Item Code No. : NOT APPLICABLE
 Product Description : Banking Company

Sd/- S.Radhakrishnan
 Chairman

Sd/- B.Ramachandra Adityan
 Sd/- R.Kannan Adityan
 Sd/- A.Rajagopalan
 Sd/- V.Bhaskaran
 Sd/- P.H.Arvinth Pandian
 Sd/- P.Prem Vetty
 Directors

Sd/- A.Narayanan
 Sd/- N.Balasubramanian
 Sd/- A.Selva Ganesh
 Sd/- S.Swaminathan
 Sd/- S.T.Kannan
 Directors

Vide our Report Attached
 For Vivekanandan Associates
 Chartered Accountants
 Sd/- N.Subramanian
 Partner

Sd/- C.Soman Roy
 Chief General Manager

Sd/- P.Annamalaisamy
 Sd/- P.R.Varatharajan
 General Managers

Sd/- K.K.Sharma
 Company Secretary

Thoothukudi
 14.06.2006

CASH FLOW STATEMENT FOR THE YEAR ENDED 31.03.2006

	Year ended 31.03.2006	Year ended 31.03.2005
	Rs. In thousands	
Cash Flow from operating activities		
Net profit for the year	1,011,923	823,478
Add/Deduct		
Loss/(Profit) on sale of assets	(2,732)	(183)
Depreciation on Fixed assets	96,741	108,688
Provisions & Contingencies (incl. Deferred tax adjustments)	977,187	918,604
Cash profit generated from operations I	2,083,119	1,850,587
Cash flow from operating assets & liabilities II		
Increase/Decrease in liabilities		
Deposits	3,759,884	4,226,082
Other liabilities & Provisions	(1,007,849)	(523,602)
Increase/Decrease in assets		
Advances	(5,001,464)	(5,122,568)
Investments	(763,714)	1,097,060
Other assets	12,608	490,549
Total	(3,000,535)	167,521
A Net cash flow from operating activities I + II	(917,416)	2,018,108
Cash flow from investing activities		
Sale/disposal of fixed assets	7,886	1,944
Purchase of fixed assets	(117,113)	(83,035)
B Net Cash flow from investing activities	(109,227)	(81,091)
Cash flow from financing activities		
Borrowings	118,087	(171,329)
C Net Cash flow from financing activities	118,087	(171,329)
Total cash flow during the year (A+B+C)	(908,556)	1,765,688
Cash & Cash equivalents as on 01-04-2005		
Cash & bank balances with RBI	3,039,054	2,237,601
Balances with banks & money at call & short notice	2,156,574	1,607,975
Total	5,195,628	3,845,576
Cash & Cash equivalents as on 31-03-2006		
Cash & bank balances with RBI	2,813,030	3,039,054
Balances with banks & money at call & short notice	1,474,042	2,572,210
Total	4,287,072	5,611,264
Increase or (decrease) in cash flow	(908,556)	1,765,688

Sd/- S.Radhakrishnan
Chairman

Sd/- B.Ramachandra Adityan
Sd/- R.Kannan Adityan
Sd/- A.Rajagopalan
Sd/- V.Bhaskaran
Sd/- P.H.Arvinth Pandian
Sd/- P.Prem Vetty
Directors

Sd/- C.Soman Roy
Chief General Manager

Sd/- A.Narayanan
Sd/- N.Balasubramanian
Sd/- A.Selva Ganesh
Sd/- S.Swaminathan
Sd/- S.T.Kannan
Directors

Sd/- P.Annamalaisamy
Sd/- P.R.Varatharajan
General Managers

Vide our Report Attached
For Vivekanandan Associates
Chartered Accountants
Sd/- N.Subramanian
Partner

Sd/- K.K.Sharma
Company Secretary

Thoothukudi
14.06.2006

LIST OF BRANCHES - STATEWISE

TAMILNADU

- | | | |
|--------------------------|--------------------------|------------------------------------|
| 1. Thoothukudi Main | 46. Verkizhambi | 92. Thoothukudi - South |
| 2. Madurai Main | 47. Chinnamanur | 93. Chengavilai |
| 3. Sivakasi | 48. Colachel | 94. Vadamalaikurichi |
| 4. Virudhunagar | 49. Agasteeswaram | 95. Pandaravilai |
| 5. Nagercoil | 50. Eriodu | 96. Varagur |
| 6. Dindigul | 51. Sayalkudi | 97. Chockalingapuram |
| 7. Theni | 52. Siruthondanallur | 98. M.M.Kovilar |
| 8. Chennai - 2I | 53. Prahasapuram | 99. Madurai - Chinthamani |
| 9. Vilathikulam | 54. Chennai - T.Nagar | 100. Coimbatore - Dr.Nanjappa Road |
| 10. Muhavoor | 55. Rayagiri | 101. Chennai - T.T.K.Road |
| 11. Kamuthi | 56. Kanjampuram | 102. Udumalpet |
| 12. Pavoorchatram | 57. Podanur | 103. Tiruchengodu |
| 13. Puthiyamputhur | 58. Kumarapalayamputhur | 104. Karaikudi |
| 14. Rajakkamangalam | 59. Kannankurichi | 105. Pudukottai (Pudukottai Dt.) |
| 15. Nagamalai Pudukottai | 60. Ayyalur | 106. Namakkal |
| 16. Coimbatore Main | 61. Thanjavur | 107. Ramanathapuram |
| 17. Pudur | 62. Sonakanvilai | 108. Sattur |
| 18. Anjugramam | 63. Arumanai | 109. Thiruvannamalai |
| 19. Tiruchirapalli | 64. Usilampatti | 110. Nagapattinam |
| 20. Chennai - G.T. | 65. Vallalnathi | 111. Coimbatore - R.S.Puram |
| 21. Kommadikottai | 66. Pannaipuram | 112. Dharmapuri |
| 22. Megnanapuram | 67. Rajapalayam | 113. Sankarankovil |
| 23. Yercaud | 68. Tirupur | 114. Mettupalayam |
| 24. Kayamozhi | 69. Odaipatti | 115. Chennai - Aminjikarai |
| 25. Tirunelveli | 70. Kallimandayam | 116. Marthandam |
| 26. Thalakkulam | 71. Viralipatti | 117. Hosur |
| 27. Mullakkadu | 72. Pavithrampudur | 118. Chennai - Tambaram |
| 28. Salem | 73. Pottireddipatti | 119. Palayamkottai |
| 29. Radhapuram | 74. Vattur | 120. Thirumangalam |
| 30. Tisaiyanvilai | 75. Cuddalore | 121. Sivaganga |
| 31. T.Kalikulam | 76. Govindakudi | 122. Cumbum |
| 32. Vellore | 77. Vengadampatti | 123. Thoothukudi - SIPCOT |
| 33. Elayirampennai | 78. Karur | 124. Chennai - Perambur |
| 34. Kovilpatti | 79. Palani | 125. Chennai - Thiruvanmiyur |
| 35. Pudukottai | 80. Pollachi | 126. Valliyoor |
| (Thoothukudi dist) | 81. Puliampatti | 127. Chengalpattu |
| 36. Erode | 82. Edalakudy | 128. Chennai - Anna Nagar |
| 37. Kumbakonam | 83. Madurai - Simmakal | 129. Madurai - Tallakulam |
| 38. Aruppukottai | 84. Mayiladuthurai | 130. Gobichettipalayam |
| 39. Kalloorani | 85. Chennai - Mount Road | 131. Chennai - Purasawalkam |
| 40. Alangulam | 86. Porulur | 132. Thuckalay |
| 41. Bommidi | 87. Padanthalumoodu | 133. Gingee |
| 42. Thickanamcode | 88. Mayiladumparai | |
| 43. Thiruvarur | 89. Devathanampettai | |
| 44. Villupuram | 90. Kappukad | |
| 45. Palliyadi | 91. Kancheepuram | |

LIST OF BRANCHES - STATEWISE

ANDHRA PRADESH

1. Hyderabad
2. Guntur
3. Vijayawada
4. Nellore
5. Rajahmundry
6. Tadepalligudam
7. Secunderabad
8. Visakhapatnam
9. Kakinada
10. Tirupathi
11. Kurnool

KERALA

1. Tirupuram
2. Kottugal
3. Thiruvananthapuram
4. Kollam
5. Ernakulam
6. Kozhikode
7. Changanacherry
8. Kottayam

NEW DELHI

1. Delhi

GUJARAT

1. Ahmedabad
2. Surat
3. Unjah
4. Vadodara

MAHARASHTRA

1. Mumbai - Mandvi
2. Navi Mumbai - Vashi
3. Ichalkaranji
4. Pune
5. Mumbai - Andheri
6. Mumbai - Sion

ORISSA

1. Cuttack

PUNJAB

1. Ludhiana

KARNATAKA

1. Bangalore City
2. Bangalore Cantonment
3. Gulbarga
4. Mangalore
5. Hassan

UNION TERRITORIES

1. Pondicherry
2. Karaikal

WEST BENGAL

1. Kolkata

PROGRESS AT A GLANCE

(Rupees in lakhs)

Year	Capital	Reserves	Investments	Deposits	Advances	Profit	No. of Branches
1982	19	118	1635	6909	3995	40	96
1983	19	134	2064	9269	5338	49	103
1984	19	171	2815	12487	6580	58	106
1985	19	240	3091	13409	6752	90	108
1986	19	337	3915	14556	7345	136	108
1987	19	424	4765	16795	7810	157	108
1988-89	19	576	5473	17792	10820	228	115
1989-90	28	1025	6309	22604	12445	235	115
1990-91	28	1320	9309	30906	17257	305	117
1991-92	28	1826	12012	40819	20662	498	117
1992-93	28	2470	15975	54769	28838	665	123
1993-94	28	3874	20912	78897	43210	1036	133
1994-95	28	5528	29306	104404	63412	1683	139
1995-96	28	7916	34100	111687	69580	2405	139
1996-97	28	11317	49698	125830	74619	3420	142
1997-98	28	15107	66238	160445	82547	3815	142
1998-99	28	18587	88605	205595	97147	3503	144
1999-2000	28	22623	123899	266453	125504	4063	157
2000-2001	28	27643	148532	319807	158835	5040	160
2001-2002	28	33167	181571	372999	177266	5535	163
2002-2003	28	39660	214211	408458	195998	6376	165
2003-2004	28	47654	235371	440427	211399	8068	171
2004-2005	28	55856	228557	482688	262624	8235	172
2005-2006	28	65650	236194	520287	312639	10119	173



*The Chairman and Chief General Manager along with
General Managers of the Bank*



Launching of a New Deposit Scheme " Santhosh"



Seminar on Commodity Exchange & Futures Market conducted in association with "NCDEX"



Opening of our Branch at Gingee



Marketing of Bank's products



Build Expo 2006 Sponsored by the Bank



Demat A/c opening campaign at Chennai

Bank's Finance to




Printing



Paper Mill



Spinning Mill



Soap Manufacturing



Sizing Unit



Cold Storage Unit



Agriculture Sector



Agriculture Sector



Eco Coir Products



Cold Storage Unit



Wind Mill



Spinning Mill

Our Vision

*To be a progressive bank
with a strong brand
equity, enhancing value
for all the stake holders
through excellence in
performance
and good governance*